


● For private circulation only

கிறிஸ்தவ

வரலாற்றுச்



Book Post

<https://christianhistoricalsociety.in/>

சுவடுகள்

● ஜனவரி 2026

திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரியவேண்டும்

● விலை : ரூ 60 ● ஆதழ் 68





பதிப்பாசிரியர் உரை

கிறிஸ்துவுக்குள் பரிமாயான வாசகர்களுக்கு,

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் 2026-ம் ஆண்டின் முதல் இதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

'தீசை தெரியாமல் திகைக்காதிருக்க, திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்' என்ற உயரிய நோக்கோடே நம் பயணம் தொடர்கிறது. இந்த ஜனவரி மாதம் நம் வரலாற்றுச் சங்கத்திற்கு ஒரு பொன்னான மாதமாகும். நமது நீண்ட நாள் கனவான 'கிறிஸ்தவ வரலாற்று நூலகம் மற்றும் அருங்காட்சியகம்' சுரண்டையில் இறைவனருளால் மிகச் சிறப்பாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது வெறும் கட்டிடமல்ல, நம் பிதாக்கள் நமக்காக விட்டுச்சென்ற விசுவாசப் பொக்கிஷம்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் மலரும் இந்த இதழ், பல்வேறு ஆழமான வரலாற்றுப் பதிவுகளைத் தாங்கி வருகிறது: இவ்விதழில், இந்தியக் கலையியல் தோர்ணக்கல் பேராலயத்தின் வரலாறு, CSI உருவாக்கத்தின் முன்னோடி அருள்திரு. தாமஸ் ஓயிட்டனின் வாழ்வு, மற்றும் அந்தமான் கார் நிக்கோபாரின் மிஷனரி தியாகங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், சவாரியன் ஏசுதாசனின் ஆறுதல் கீதமான 'அமர்ந்திரு ஆத்துமாவே' உருவான விதம், திருநெல்வேலி மிஷனரி வரலாற்றில் ரிங்கல்தெளபே மற்றும் மெஞ்சூனபுரம் ஆலய சிறப்புகள், டாக்டர் சாம் கமலேசனின் காலத்திற்கேற்ற சிந்தனைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

- ✠ இந்தியக் கட்டிடக்கலையின் சங்கமம்
- ✠ திருச்சபை ஒற்றுமையின் முன்னோடி
- ✠ தீவின் விடிவெள்ளி ✠ ஆத்தும கீதம்
- ✠ மிஷனரி வரலாறுகள் ✠ சமகால சிந்தனை

மேலும், தாய்லாந்து மிஷனரி அருள்திரு. J.T. பால் மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள் மற்றும் சிவகாசி ராக்லாண்ட் நினைவு ஆலயத்தின் நூற்றாண்டு விழா குறித்த செய்திகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

நமது சங்கம் முன்னெடுத்துள்ள நூலகப் அருங்காட்சியக பணிகள், அடுத்த தலைமுறைக்கு வரலாற்றைக் கொண்டு செல்லும் முக்கியப் பணிகளாகும். இதில் நீங்களும் கைகோர்க்க அன்புடன் அழைக்கிறோம்.

**வரலாற்றை அறிவோம்! விசுவாசத்தில் வேருன்றுவோம்!
இறைவனின் பேரருள் உங்களோடு தங்குவதாக.**

கிறிஸ்துவின் பணியில்,
பதிப்பாசிரியர்,

Manna Selvakumar

கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள்

கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள்
மாத இதழ் 68 | ஜனவரி 2026



ஆசிரியர்: மன்னா செல்வகுமார்
வடிவமைப்பு: சுஜித் ரெக்ஸ்
வெளியீடு: கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம்



கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள்,
கதவு எண்: 2-2-8(4), வடக்குத்தெரு,
பங்களாச் சுரண்டை - 627859,
தென்காசி மாவட்டம், தமிழ்நாடு.



தொலைபேசி: 04633 290401, 91767 80001

மின்னஞ்சல்: christianhistorical@gmail.com

இணையதளம்: www.christianhistoricalsociety.in



சந்தா விபரம்	உள்ளாடு
தனிப்பிரதி	₹ 60 + நன்முகை
ஆண்டு சந்தா	₹ 600 + நன்முகை
ஐந்து ஆண்டு சந்தா	₹ 3000 + நன்முகை

CHRISTAVA VARALATRU SUVADUGAL

A/c Number : 1748 020000 5614

Bank name : Federal Bank

IFSC code: FDRL0001748



+91 9176780001

இது ஒரு வரலாற்றுச் சங்க உறுப்பினர்களுக்கான பதிப்பு, தனிப்பட்ட சுழற்சிக்கு மட்டும், சந்தா விபரங்கள் மற்றும் நன்முகை அளிக்கும் முறைகள் கடைசிப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.



டோர்னக்கல் பேராலயத்தின் வரலாறு: விசுவாசம் மற்றும் இந்தியக் கலைநயத்தின் சங்கமம்

மக்தூர் செல்வகுமார்

ஆந்திர மாநிலத்திலுள்ள டோர்னக்கல் பேராலயம் (Dornakal Cathedral) இந்தியத் திருச்சபை வரலாற்றில் ஒரு மிக முக்கியமான அடையாளமாகும். இது 1939-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி, இயேசு கிறிஸ்து ஞானிகளுக்குத் தம்மை வெளிப்படுத்திய திருநாளில் (Festival of the Epiphany of Our Lord) பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தப் பேராலயம் கட்டப்பட்ட விதம், அதன் பின்னணியில் உள்ள தியாகம் மற்றும் அதன் தனித்துவமான கட்டடக்கலை ஆகியவை வியக்கத்தக்கவை.

1. ஆரம்பகால பணிகள் மற்றும் மிஷனரி வருகை (1903 - 1912)

இந்தப் பேராலயத்தின் வரலாறு 1903-ஆம் ஆண்டு திருநெல்வேலி பாளையங்கோட்டையில் (Palamcottah) தொடங்குகிறது. அங்குள்ள தமிழ்க் கிறிஸ்தவர்களால் திருநெல்வேலி இந்திய மிஷனரி சங்கம் (Indian Missionary Society of Tinnevely - IMS) தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் நற்செய்தி அறிவிக்கப்படாத இடங்களுக்கு உள்நாட்டு மிஷனரிகளை அனுப்பும் நோக்கில் இது உருவானது.

இதன் முதல் மிஷனரியாக திரு. சாமுவேல் பாக்கியநாதன் (Mr. Samuel Pakianathan) 1904-ல் கம்மமெட்டிற்கு (Khammamet) வந்தார். 1906-ல்

அப்போதைய மெட்ராஸ் பிஷப் ரைட் ரெவரெண்ட் டாக்டர் ஹென்றி வைட்ஹெட் (Right Reverend Dr. Henry Whitehead) என்பவரால் முதல் மாற்றங்கள் (converts) திருமுழுக்கு பெற்றனர். 1913-ல் வெறும் 600 ரூபாய் செலவில் ஒரு சிறு ஆலயம் கட்டப்பட்டது.

2. நிலம் வறுதல் மற்றும் அடிக்கல் நாட்டுதல் (1914 - 1915)

டோர்னக்கல் மிஷன் காலனி வளர்ந்தபோது, ஒரு நிரந்தரப் பேராலயம் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்காக ஹைதராபாத் நிஜாம் அரசாங்கத்தின் (H. E. H. the Nizam's Government) வருவாய்த் துறைச் செயலாளர் திரு. ஏ. ஜே. டன்லப் (A. J. Dunlop Esq.) அவர்களின் முயற்சியால், நவாப் அகமது நவாஸ் ஜங் பகதூர் (Late Nawab Ahmed Nawaz Jang Bahadur) அவர்கள் பேராலயம் கட்டுவதற்கான நிலத்தை இலவசமாக வழங்கினார்.

1915-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பிஷப் ஹென்றி வைட்ஹெட் பேராலயத்திற்கான அடிக்கல்லை (Foundation Stone) நாட்டினார்.

3. கட்டுமானப் போராட்டங்கள் (1919 - 1938)

அடிக்கல்நாட்டப்பட்டாலும், முதல் உலகப்போர் (World War I) மற்றும் அக்காலத்தில் நிலவிய பஞ்சத்தின் காரணமாக

1919 வரை கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. மிஷன் பணிகளுக்காகப் பஞ்ச நிவாரணத் திட்டத்தின் (Famine relief measure) ஒரு பகுதியாகவே இதன் அடித்தளம் தோண்டப்பட்டது.

1. **நீதி உதவி:** திருநெல்வேலி கிறிஸ்தவர்கள் தொடர்ந்து நீதி வழங்கினர்.
2. **சர்வதேச உதவி:** அமெரிக்காவின் புரட்டஸ்டன்ட் எபிஸ்கோபல் திருச்சபை (Protestant Episcopal Church of the USA) பெரும் நிதியுதவி அளித்தது. குறிப்பாக மிஸஸ் ஹார்பர் சிப்லி (Mrs. Harper Sibley) மற்றும் டாக்டர் மாட் (Dr. Mot) ஆகியோர் இதில் முக்கியப் பங்கு வகித்தனர்.
3. **உள்நாட்டு யங்களியூ:** பர்மா (Burma), சிங்கப்பூர் (Singapore) மற்றும் இலங்கை (Ceylon) போன்ற நாடுகளில் பணிபுரிந்த தமிழ் கிறிஸ்தவர்கள் பெரும் தொகையைச் சேகரித்து வழங்கினர்.

4. கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு (Architecture and Design)

டோர்னக்கல் பேராலயம் அதன் தனித்துவமான இந்தியக் கட்டடக்கலைக்காக உலகப் புகழ் பெற்றது:

1. **வரையடம்:** இதன் ஆரம்ப வரைபடத்தை ரெவ. டி. எச். காஷ்மோர் (Rev. T. H. Cashmore) உருவாக்கினார். பெஷாவரில் (Peshawar) உள்ள ஆல் செயிண்ட்ஸ் மெமோரியல் சர்ச் (All Saints-Memorial Church) கோபுரங்களின் அடிப்படையில் இது வடிவமைக்கப்பட்டது.
2. **வாழியாளர்கள்:** திரு. வி. எஸ். கோனல் (Mr. V. S. Connel) மற்றும் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திரு. ஜே. எஸ். முத்தையா (Mr. J. S. Muthaiya) ஆகியோர் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டனர்.
3. **பாணி:** இது இந்தோ-சாரசெனிக் (Indo-Saracenic) மற்றும் திராவிட (Dravidian style) கட்டடக்கலைகளின் கலவையாகும். ஐரோப்பிய பாணி போல இல்லாமல், இந்தியக் காலநிலைக்கேற்ப திறந்த வெளி மண்டபங்களுடன் (Open verandahs) கட்டப்பட்டது.

5. சின்னங்களின் விளக்கம் (Symbolism)

இந்தியக் கலாச்சாரச் சின்னங்களை ஆன்மீகக் கருத்துக்களோடு இணைத்து இந்தப் பேராலயம் செதுக்கப்பட்டுள்ளது:

1. **தாமரை மற்றும் சிலுவை (Lotus and Cross):** தூண்களில் தாமரை மலர்களும் சிலுவையும்

செதுக்கப்பட்டுள்ளன.

2. **வாழைப்பூ (Plantain bud):** தூண்களின் உச்சியில் வாழைப்பூ வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. வாழை மரம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதால், இது 'நித்திய வாழ்வின்' (Eternal Life) அடையாளமாகக் கருதப்படுகிறது.
3. **ஊமத்தம்பூ (Datura plant):** இது 'மரணத்தின்' (Death) அடையாளமாகச் செதுக்கப்பட்டுள்ளது. சாவிலிருந்து விசுவாசிகள் நித்திய வாழ்விற்குள் செல்வதை இது குறிக்கிறது.

6. முக்கிய நன்கொடைகள் (Gifts from Various Dioceses)

பேராலயத்தின் உட்புற அலங்காரங்களுக்காகப் பல திருச்சபைகள் பங்களித்தன:

1. **கொல்கத்தா (Calcutta):** பிரசங்க மேடை (Pulpit) மற்றும் பிஷப் இருக்கை (Bishop's Throne).
2. **மடராஸ் (Madras):** பித்தளை லெக்டர்ன் (Brass Lectern).
3. **அசாம் (Assam):** பீடப் புத்தக தாங்கி (Altar Book Rest).
4. **திருநெல்வேலி (Tinnevely):** பீடச் சிலுவை (Altar Cross) மற்றும் துருப்பிடிக்காத எஃகு சிலுவைகள் (Stainless Steel Crosses).
5. **கேண்டர்பரி (Canterbury, UK):** கேண்டர்பரி கல்லினால் செய்யப்பட்ட வெண்கலச் சிலுவை.
6. **இலங்கை (Colombo):** மெழுகுவர்த்தித் தண்டுகள் மற்றும் மலர் ஜடிகள்.

7. பிரதிஷ்டை விழா - ஜனவரி 6, 1939

நீண்ட 24 ஆண்டு கால முயற்சிக்குப் பிறகு, 1939-ல் பேராலயம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தியாவின் மெட்ரோபொலிட்டன் பிஷப் மோஸ்ட் ரெவரெண்ட் ஃபாஸ்ட் வெஸ்ட்காட் (Most Reverend Foss Westcott) அவர்கள் பேராலயத்தைத் திறந்து வைத்தார். இந்த விழாவில் நியூசிலாந்து (Aotearoa), நைஜீரியா (Nigeria), சியரா லியோன் (Sierra Leone) மற்றும் இந்தியாவிலுள்ள பல்வேறு மறைமாவட்டங்களின் பிஷப்புகள் கலந்து கொண்டனர்.

முடிவுரை:

டோர்னக்கல் பேராலயம் என்பது கற்களால் ஆன ஒரு கட்டிடம் மட்டுமல்ல; அது இந்தியக் கலாச்சாரத்தை மதிக்கும் ஒரு விசுவாசச் சின்னம். 'இந்திய மக்கள் தங்கள் நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை இந்தப் பேராலயத்தில் பெற வேண்டும்' என்பதே இதைக் கட்டியவர்களின் நோக்கமாக இருந்தது. இன்றும் இது தென்னிந்தியத் திருச்சபையின் (CSI) ஒரு மிகச்சிறந்த வரலாற்றுத் தூணாகத் திகழ்கிறது.

அருட்திரு தாமஸ் ஓயிடின்: தென்னிந்திய திருச்சபையின் உருவாக்கத்தில் ஒரு முன்னோடி

அருட்திரு தாமஸ் ஓயிடின் 19 முதல் 20 ஆம் நூற்றாண்டில் இந்திய கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நபராகத் திகழ்ந்தார். அவர் ஒரு முதல் தலைமுறை இந்தியப் போதகர் மட்டுமல்லாமல், தென்னிந்தியாவில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கும், குறிப்பாக திருச்சபைகளின் ஒற்றுமைக்கும் ஆழமான பங்களிப்பைச் செய்தவர். அவரது வாழ்க்கை, கிறிஸ்தவத்திற்கு அவர் மாறியது, அவரது குடும்பப் பின்னணி, மற்றும் திருச்சபைக்கான அவரது தொலைநோக்கு பார்வை ஆகியவை தென்னிந்திய திருச்சபை (CSI) உருவாவதற்கு வித்திட்டன. அவரது மகள் சிஸ்டர் ஜாய் ஓயிடின் எழுதிய நினைவுக் குறிப்புகள், வரலாற்றுப் பதிவுகள் மற்றும் குடும்ப ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஆய்வுக் கட்டுரை, அருட்திரு தாமஸ் ஓயிடின் அவர்களின் வாழ்வையும், பணிகளையும் விரிவாக ஆராய்கிறது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கிறிஸ்தவத்திற்கு மாறுதல்

அருட்திரு தாமஸ் ஓயிடின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி குறித்து கிடைக்கும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை. அவர் திருவாங்கூர் ராஜா குடும்பத்திலிருந்து மதுரைக்கு படிக்க வந்த போது கிறிஸ்தவத்தை ஏற்று கொண்டு போதகர் ஆனார். அவரது வாழ்வின் திருப்புமுனை, மதுரையில் கல்வி பயிலும்போது நிகழ்ந்த கிறிஸ்தவ மத மாற்றமே ஆகும். இது வெறும் மதமாற்றம் மட்டுமல்லாமல், அவரது முழு வாழ்க்கையையும், எதிர்கால ஊழியத்தையும் வடிவமைத்த ஒரு ஆழமான அனுபவமாக இருந்தது.

திருமண வாழ்க்கை மற்றும் குடும்பப் பின்னணி

தாமஸ் ஓயிடின் அவர்கள் திருநெல்வேலியை சார்ந்த மெய்ஞானபுரம், அருட்திரு ரால்ப் ஹாப்பர் அவர்களின் மகளாகிய தேவநேசம்மாளை மணந்தார். தேவநேசம்மாளின் குடும்பப் பின்னணி மிகவும் முக்கியமானது. அவரது தந்தை மெய்ஞானபுரத்தின் முதல் இந்திய போதகர் ஆவார். இது தாமஸ் ஓயிடின் குடும்பத்தின் கிறிஸ்தவ ஊழிய பாரம்பரியத்திற்கு அடித்தளமாக அமைந்தது. தாமஸ் ஓயிடின் மற்றும் தேவநேசம்மாள் தம்பதியருக்கு காலஞ்சென்ற திருமதி. கிரேஸ் வரமணி தங்கசாமி, காலஞ்சென்ற திருமதி. மெர்சி கிறிஸ்டோபர்,



காலஞ்சென்ற திரு. ஆஷ்பரி ஓயிடின், காலஞ்சென்ற திரு. சுந்தரம் ஓயிடின், சகோதரி ஜாய் ஓயிடின், காலஞ்சென்ற திருமதி. கருணா ஹெர்பர்ட், காலஞ்சென்ற திரு. இம்மானுவேல், காலஞ்சென்ற திருமதி. கிறிஸ்டின் ஜார்ஜ் கிங், செல்வி. நவமணி ஓயிடின் (விலங்கியல் துறை, லேடி டோக் கல்லூரி, மதுரை), காலஞ்சென்ற திரு. தியோபிலஸ் பிள்ளைகள் ஆவர்.



தேவநேசம்மாள், பிஷப் அசாரியாவின் பிறப்பிடத்திற்கு மிக அருகில் வசித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தாமஸ் ஓயிடின் மற்றும் பிஷப் அசாரியா இடையேயான பிணைப்புக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். 1917 ஆம் ஆண்டில், தாமஸ் ஓயிடின் மற்றும் பிஷப் அசாரியா இருவரும் இணைந்து

திருவாங்கூரில் ஒரு தீவிரமான கிறிஸ்தவ சுவிசேஷப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சாரத்தின்போது, 'இந்திய திருச்சபைகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியாவை சுவிசேஷப்படுத்த வேண்டும்' என்ற ஒரு ஆழமான பிரார்த்தனையை இருவரும் செய்தனர். இந்த பிரார்த்தனை, தென்னிந்திய திருச்சபை (Church of South India - CSI) உருவாவதற்கான கருத்தியல் விதையை விதைத்தது. இவர்களின் தொலைநோக்குப் பார்வையின் நேரடி விளைவாகவே தென்னிந்திய திருச்சபை உருவானது.

மெதடிஸ்ட் திருச்சபை ஊழியங்கள் மற்றும் பணிகள்

1909 ஆம் ஆண்டு, அருட்திரு தாமஸ் ஓயிட்டின் தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்தில் மெதடிஸ்ட் திருச்சபையின் ஊழியத்தில் இணைந்தார். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வந்த மெதடிஸ்ட் திருச்சபை, அப்போதைய காலகட்டத்தில் இலங்கையிலும் தனது மிஷனரி பணிகளைத் தொடங்கி இருந்தது. இந்த சூழலில் தாமஸ் ஓயிட்டின் தனது ஊழியத்தைத் தொடங்கினார்.

அவரது ஊழியத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, கிராமப்புற மக்களுக்குச் சேவை செய்வதாகும். அவர் திருச்சி மற்றும் தஞ்சை மறைமாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு மிதிவண்டியில் பயணம் செய்து, திருச்சபை ஊழியங்களைச் செய்தார். முக்கியமாக, திருவிருந்து (Holy Communion) சடங்குகளை மக்களுக்கு வழங்குவதில் அவர் பெரும் ஆர்வம் காட்டினார். திருவிருந்து என்பது கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒரு மையமான சடங்கு ஆகும். அதை கிராமப்புற மக்களுக்கு எடுத்துச் சென்றதன் மூலம், கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்துவதில் அவர் பெரும் பங்காற்றினார்.

சமரச கிறிஸ்தவத்தின் தூதுவர் மற்றும் தொலைநோக்கு பார்வை

அருட்திரு தாமஸ் ஓயிட்டின் ஒரு சாதாரண போதகர் மட்டுமல்ல, அவர் ஒரு தொலைநோக்கு பார்வையாளர். ரோமன் கத்தோலிக்கர்கள் மற்றும் புராட்டஸ்டன்ட்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே திருச்சபையாக செயல்பட வேண்டும் என்ற ஒரு பெரும் கனவை அவர் கொண்டிருந்தார். இது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு புரட்சிகரமான சிந்தனையாக இருந்தது.

அவரது மகள் சிஸ்டர் ஜாய் ஓயிட்டின், செப்டம்பர் 27, 1947 அன்று மதராஸில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்ற தென்னிந்திய திருச்சபை தொடக்க விழாவில் கலந்துகொண்டார். அந்த சேவையின்போது, பல்வேறு நாடுகளிலிருந்தும், பல்வேறு மொழிகளைப் பேசும் கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடியதைக் கண்டார். அது அவருக்கு 'பரலோகத்தைப்' போன்ற ஒரு அனுபவத்தைக் கொடுத்தது.

அப்போது, தனது தந்தையின் சமரச கிறிஸ்தவத்திற்கான (Eccumenism) கனவு நனவாகும் என்று அவர் கருதினார். தாமஸ் ஓயிட்டின், ரோமன் கத்தோலிக்கர்கள் புராட்டஸ்டன்ட்களுடன் இணைய வேண்டும், அப்போதுதான் திருச்சபை உண்மையிலேயே 'ஒன்று' ஆகும் என்று உறுதியாக நம்பினார்.

திருவிருந்து கோப்பையின் மரபு

அருட்திரு தாமஸ் ஓயிட்டின்தனது ஊழியத்தின்போது பயன்படுத்திய திருவிருந்து கோப்பைக்கு ஒரு தனித்துவமான மற்றும் உணர்வுபூர்வமான வரலாறு உண்டு. அவர் 1951 ஆம் ஆண்டு காலமான பிறகு, அவரது சகோதர சகோதரிகள் இந்த கோப்பையை அவரது மகள் சிஸ்டர் ஜாய் விட்டினிடம் ஒப்படைத்தனர்.

சிஸ்டர் ஜாய் ஓயிட்டின், 1992 ஆம் ஆண்டு மில்டன் கெய்ன்ஸ் நகரில் ஒரு சமரச கிறிஸ்தவ மையத்தைப் பார்வையிட்டார். அங்கே, தனது தந்தையின் திருவிருந்து கோப்பை, கிறிஸ்தவ ஒற்றுமையின் அடையாளமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்தார். தற்போது, இந்தக் கோப்பை விவிங்ஸ்டன் மற்றும் புனித தாமஸ் ஃபெலோஷிப் கூட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோப்பை, இந்திய கிராம மக்களின் வாழ்வில் திருவிருந்து மூலம் ஊட்டமளிக்கப்பட்ட கதைகளைச் சொல்கிறது. இது வெறும் ஒரு பாத்திரம் மட்டுமல்ல, அருட்திரு தாமஸ் ஓயிட்டின் அவர்களின் ஊழியத்தின், கனவுகளின், மற்றும் இந்திய கிறிஸ்தவ வரலாற்றின் ஒரு வாழும் சான்றாகும்.

முடிவுரை

அருட்திரு தாமஸ் ஓயிட்டின் தென்னிந்திய கிறிஸ்தவத்தின் உருவாக்கத்தில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்த ஒரு முன்னோடி ஆவார். அவரது மதமாற்றம், கிராமப்புற ஊழியங்கள், திருச்சபை ஒற்றுமைக்கான அவரது ஆழமான விருப்பம், மற்றும் தென்னிந்திய திருச்சபை உருவாவதற்கான அவரது தொலைநோக்கு பார்வை ஆகியவை அவரது முக்கிய பங்களிப்புகளாகும். அவரது வாழ்க்கை, ஒரு தனிநபரின் விசுவாசம் எவ்வாறு ஒரு பெரிய இயக்கத்தை, ஒரு திருச்சபை அமைப்பை உருவாக்க முடியும் என்பதற்கு ஒரு உன்னதமான உதாரணமாகும். அருட்திரு தாமஸ் ஓயிட்டின் அவர்களின் பாரம்பரியம், அவரது திருவிருந்து கோப்பையைப் போலவே, இன்றும் வாழ்கிறது, அவரது குடும்ப உறுப்பினர்கள் இன்றும் கிறிஸ்துவை மகிமைப் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது கிறிஸ்தவ ஒற்றுமை மற்றும் சேவைக்கான ஒரு நிரந்தரமான நினைவுட்டலாக உள்ளது.

Thanks: S Prabha Thomas

மஞ்ளா செல்வகுமார்

அந்தமானின் ஒரு சிறு தீவு உலகிற்கே முன்னுதாரணமான கதை! – கார் நிகோபாரின் 'ஒளிப்புதல்வர்கள்'

மஞ்ளா செல்வகுமார்

அந்தமான் - நிகோபார் தீவுக்கூட்டங்களில் ஒன்றான 'கார் நிகோபார்' (Car Nicobar) தீவின் வரலாறு ஒரு சினிமா கதையை விட திகைப்பானது. பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டவர்கள் நுழைய முடியாமல் இருந்த இந்தத் தீவு, இன்று கல்வியிலும், நேர்மையிலும் சிறந்து விளங்குவது எப்படி?

இதோ அந்த நெகிழ்ச்சியான வரலாறு:

1. தமிழகத்திலிருந்து சென்ற விதை:

1895-ம் ஆண்டு, சென்னையைச் சேர்ந்த வி. சாலாமோன் என்ற தமிழர் கார் நிகோபாருக்குச் சென்றார். அங்கிருந்த கடினமான சூழலிலும் மக்களுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார். அவரும் அவரது மனைவி 'அன்பு' அவர்களும் அந்த மக்களுக்குக் கல்வியையும், மருத்துவத்தையும், புதிய வாழ்வியலையும் கற்றுக்கொடுத்தனர்.


2. தீவின் விடிவெள்ளி - ஜான் ரிச்சர்ட்சன்:

சாலாமோனிடம் பயின்ற மாணவர்களில் ஒருவர் ஜான் ரிச்சர்ட்சன். பர்மாவில் உயர்கல்வி கற்ற இவர், மீண்டும் தன் தீவுக்கே திரும்பி மக்களுக்காகத் தொண்டாற்றினார்.

1. நிகோபார் மொழிக்கு முதன்முதலில் எழுத்து வடிவம் தந்தார்.
2. இன்று நிகோபாரின் தேசிய விளையாட்டாக இருக்கும் 'கால்பந்து' (Football) போட்டியை அறிமுகப்படுத்தினார்.
3. தீவின் முதல் பிஷ்பாகவும் (Bishop), சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (MP) உயர்ந்தார்.

3. உலகப்போரின் சோதனையும், தியாகமும்:

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியப் படைகள் இந்தத் தீவைக் கைப்பற்றின. ஜான் ரிச்சர்ட்சன் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இரண்டு முறை அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டும், நூலிழையில் உயிர் தப்பினார். இந்தத் துயரங்களுக்குப் பின்பே அந்த மக்கள் தங்கள் தலைவரின் தியாகத்தைப் புரிந்து கொண்டு பெருமளவில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி, முன்னேறத்



தொடங்கினார்.

4. தீருட்டே இல்லாத நேர்மையான மக்கள்:

இன்று கார் நிகோபார் மக்கள் உலகிற்கே ஒரு பாடம்.

1. நேர்மை: அங்கு கூட்டுறவு சங்கங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஒருமுறை சாலையில் தவறவிட்ட பணப்பை அப்படியே உரிமையாளரிடம் வந்து சேர்ந்த அதிசயம் அங்கு நிகழ்ந்தது.
2. சுயச்சார்பு: அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் தங்களின் உழைப்பைக் கொண்டே பிரம்மாண்டமான தேவாலயங்களையும், கட்டடங்களையும் கட்டியுள்ளனர்.
3. ஒற்றுமை: 'கேப்டன்' எனப்படும் கிராமத் தலைவர்களின் கீழ் மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டோடும், ஒற்றுமையோடும் வாழ்கிறார்கள்.

முடிவு:

'Sons of the Light' (ஒளிப்புதல்வர்கள்) என்ற புத்தகம் விவரிக்கும் இந்த வரலாறு, ஒரு தனிமனிதனின் தியாகமும், சரியான கல்வியும் ஒரு இனத்தையே எப்படி மாற்றும் என்பதற்குச் சான்று.

ஆசிரம அச்சங்களின் காலத்தில்

எழுந்த ஆத்தும பாடல் (1938)

ஆசிரியர் : சுவிராயன் ஏசுதாசன்

சுவிராயன் ஏசுதாசன் அவர்கள், திருப்பத்தூர் கிறிஸ்து குல ஆசிரமம் உருவாகக் காரணமான முன்னோடி கிறிஸ்தவ ஆன்மிகப் பணியாளர்களில் ஒருவராக விளங்கினார். ஆசிரம வாழ்வு, துறவு, ஜெபம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த கிறிஸ்து குல ஆசிரம இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் அவர் முக்கிய பங்காற்றியவர்.

1938-ஆம் ஆண்டு காலகட்டம், அவருடைய வாழ்க்கையில் கடுமையான சோதனைகளின் காலமாக அமைந்தது. சரீர சுகவீனத்தினால் உடல் ரீதியாக வலியுற்றதோடு, தாம் நிறுவிய ஆசிரமத்தின் எதிர்காலம் குறித்த ஆழ்ந்த கவலையும் அவரை வாட்டியது. பொறுப்புள்ள சாசுவத அங்கங்கள் முன்வராத நிலைமை, ஆசிரமத்தின் பின்கால நிலைமை எவ்வாறு அமையுமோ என்ற அச்சத்தை மேலும் தீவிரப்படுத்தியது.

இதனுடன், அவருக்கு மிகவும் நெருக்கமான ஒரு ஆசிரம சகோதரனைப் பற்றிய கவலையும் அவரது மனத்தை கலங்கச் செய்தது. இவ்வாறான இருதய அங்கலாய்ப்பும், மன உளைச்சலும் நிறைந்த சூழலில், 1938-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு மாலை, சந்தியா நேரத்தில், இந்த ஆத்துமப் பாடலை எழுத அவர் ஆரம்பித்தார். நவம்பர் 11-ஆம் தேதி, அந்தப் பாடல் முழுமையடைந்து, அவர் தமது குறிப்புப் புத்தகத்தில் அதை பதிவு செய்து வைத்தார்.

அந்தக் கால நாட்களில், குறிப்பாக மனம் தளரும் நடு இரவுகளில் கூட, இதே கருத்தை வெளிப்படுத்தும் ஒரு ஆங்கிலப் பாடலை தனித்தனியாகப் பாடி, தமது ஆத்துமாவைத் தேற்றிக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது, அவருடைய ஆழ்ந்த ஆன்மிக அனுபவத்தையும், சோதனைகளின் நடுவிலும் தேவனில் முழுமையாகச் சார்ந்திருந்த விசுவாசத்தையும் வெளிப்படுத்துகிறது.

'அமர்ந்திரு ஆத்துமாவே' அருள் நாதன்



அடிதனில்' எனத் தொடங்கும் இந்தப் பாடல், தனிப்பட்ட வேதனையின் வெளிப்பாடாக மட்டுமல்லாது, கிறிஸ்து குல ஆசிரம இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த ஆன்மிக போராட்டங்களையும், அதில் வெளிப்பட்ட உறுதியான நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்றுச் சாட்சியாக விளங்குகிறது. ஜெபத்தின் வலிமை, கர்த்தரின் பிரசன்னம், அவர் தரும் தேற்றமும் பாதுகாப்பும் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தக் கீதம், ஆசிரம ஆன்மிக மரபின் ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படலாம்.

அமர்ந்திரு ஆத்துமாவே - அருள் நாதன் அடிதனில் அணைப்பாருனைத்தம் கரத்தால்-

அனுபல்லவி

இந்த விதமாய்த் தினம் நொந்து நடுங்கி மனம் வெந்து வெருளி நின்று உந்தனை வதைக்காதே!-

சரணங்கள்

நோயால் சரீரம் வாடி நொந்து நீ வதைந்தாலும் ஓயாது செய்யும் ஜெபம் உன்னதம் சென்றிடுமே, ஆயாசம் வேண்டாம், அண்ணல் ஆலயமுன் சரீரம் சாயாது சீர்படுத்த சர்வவல்லவரவர்-அம

சோதனைகளினாலே சோர்ந்து நீ வாடும்போது நாதனின் பிரசன்னம் நாள்தோறும் நின்னைத் தேற்றும்,

காதலாய் கர்த்தர் திருக்கண்ணுடனுனைக் காப்பார் போதுமவர் அழைப்பும் பொன்மொழி வாக்குரையும்

- அம

Become a Member Christian Historical Society (CHS)

“Remember the days of old; consider the years of many generations; ask your father, and he will show you, your elders, and they will tell you.” — Deuteronomy 32:7 (ESV)

Inspired by this divine exhortation, the Christian Historical Society (CHS) is committed to preserving, documenting, and passing on the rich faith history of the Tamil Christian community to future generations.

Shalom Greetings to you in the name of our Lord and Saviour Jesus Christ!

Our Key Activities

- Publication of the monthly magazine **Krithava Varalaatru Suvadugal**
- Reprinting rare and out-of-print books on Tamil Christian history
- Compilation & Digitisation of Antiquarian Texts and Documents
- Organising Mission Tours to Historical Sites
- Establishment of a Library & Museum



Invitation to Membership

We warmly invite you to become a member of the Christian Historical Society (CHS) and partner with us safeguarding and sharing the invaluable heritage of Tamil Christian history.

Membership Categories & Benefits

1 Basic Member	2 Silver Member	3 Gold Member	4 Platinum Member
One-Time Contribution: ₹1,000	One-Time Contribution: ₹2,000	One-Time Contribution: ₹2,500	One-Time Contribution: ₹5,000
<ul style="list-style-type: none">Name listed in Member RegisterEmail NewsletterRegular updates on CHS activitiesAccess to rare collection books	<ul style="list-style-type: none">All Basic Member benefitsMembership Gifts	<ul style="list-style-type: none">All Silver Member benefitsMembership Gifts	<ul style="list-style-type: none">All Gold Member benefitsKrithava Varalaatru Suvadugal 1-Year Subscription

Address - Christian Historical Society, Library & Museum

No. 99/14, 99/15,
ASAR Campus, Aladipatti Road,
Surandai – 627859
Tenkasi District,
Tamil Nadu, South India
Phone: +91 91767 80001

Bank Details - For Membership & Donations Contact & Enquiries

▶ A/c Name: Christian Historical Society
▶ A/c No.: 17480200004906
▶ Bank: Federal Bank, Surandai Branch
▶ IFSC Code: FDRL0001748

✉ Email: christianhistorical@gmail.com
📱 Mobile: +91 91767 80001
🌐 Website: www.christianhistoricalsociety.in

➤ All praise and glory be to God! ➤

Let us together remember the past, strengthen the present, and inspire the future.

— Christian Historical Society (CHS) —

**அருள்திரு J.T. பால் மணிக்கம் (1959-1978)
நூற்றாண்டு நினைவு நிகழ்வு வரலாற்றுச்
சுவடுகளைத் தொடர்ந்து நடைபெற்ற
நினைவுப் பயணம்**

அருள்திரு J.T. பால் மணிக்கம் அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த நாளில் மதுரை ஜே.சி.ரெசிடென்சியில் குடும்பத்தினர் அனைவரின் முன்னிலையில் நூற்றாண்டு நினைவு நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேவ ஊழியராக அவர் வாழ்ந்த வாழ்க்கையும், அவர் விட்டுச் சென்ற பணிச்சுவடுகளும் இந்த நிகழ்வில் நினைவுகூரப்பட்டன.

இந்த நினைவுநாளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், நிகழ்வைத் தொடர்ந்து அவர்கள் பணியாற்றி அச்சம்பட்டி கிராமம் அவர்கள் கட்டிய ஆலயம் பார்வையிடப்பட்டது. அங்கு ஆலயத்தின் வரலாறும், அந்தப் பகுதி மக்களிடையே அவர் செய்த ஆன்மீக மற்றும் சமூக பணிகளின் தாக்கமும் விவரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சாயமலை சேகரத்தில் உள்ள விடிவெள்ளி ஆசிரமம் சென்ற குழுவினர், அந்தப் பகுதியில் மூன்று பெண்கள் செய்த முக்கியமான சேவைகளை நினைவுகூர்ந்தனர். அவர்கள் வாழ்ந்த இடங்களையும் பார்வையிட்டனர். மேலும், பால் மணிக்கம் ஐயா அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பள்ளிக்கூடமும் பார்வையிடப்பட்டு, கல்விக்காக அவர் கொண்டிருந்த தொலைநோக்கு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

அச்சம்பட்டி சேகர குருவானவர் அருள்திரு.டேனியல் தனசன் அவர்கள், விருந்தினர்களை அன்புடன் வரவேற்று உபசரித்து, ஆலயத்தின் வரலாற்றுப் பின்னணியை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக குழு புகைப்படமும் எடுக்கப்பட்டது.

இந்த நாள் முழுவதும் நடைபெற்ற நினைவுப் பயணத்தை கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கத்தின் சார்பாக மன்னா செல்வகுமார் அவர்கள் ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னர், பங்கேற்றவர்கள் அங்கிருந்து திருநெல்வேலி நோக்கி பயணித்தனர்.

இந்த நூற்றாண்டு நினைவு நிகழ்வும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வரலாற்றுப் பயணமும், அருள்திரு J.T. பால் மணிக்கம் அவர்களின் வாழ்வும் பணியும் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் வரலாற்றுச் சாட்சியாக அமைந்தது.





சிவகாசிராக்கலாந்து நினைவு ஆலயத்தில் நூறாவது ஆண்டு விழா - வரலாற்று நூல் வெளியீடு

சிவகாசி ராக்கலாந்து நினைவு ஆலயம் நூறாவது ஆண்டு நிறைவு விழா இன்று மிகுந்த ஆன்மீகத் ததும்பலுடனும், ஞானஸ்நானம், மிஷினரி அருட்பொழிவு ஆராதனையுடன் வரலாற்றுச் சிறப்புடனும் நடைபெற்றது. இந்த விசேஷ நிகழ்வின் ஒரு பகுதியில், மதுரை - ராமநாதபுரம் பேராயர் பேரருள்திரு. பிரின்ஸ் பிரபாகரன் ஜெய்சிங் அவர்கள் தலைமையில், கிறிஸ்தவ வரலாற்று சங்கம் மூலமாக வெளிவந்துள்ள முக்கியமான வரலாற்று ஆவண நூலான **“நெல்லைச் சீமையின் வட திருநெல்வேலி எழுப்புதல்”** திருச்சபை மக்களுக்கு அறிமுகம் செய்து மிகச் சிறப்பாக வெளியிட்டார்.

இந்த நூலை, கிறிஸ்தவ வரலாற்று சங்கத்தின் பொறுப்பாளர் திரு. மன்னா செல்வகுமார் அவர்கள் பேராயரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

நூற்றாண்டு விழாவின் மைய நிகழ்வாக இந்த நூல் வெளியீடு அமைந்தது. திருச்சபை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரலாற்று விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

நூலின் உள்ளடக்கச் சிறப்பு

இந்த நூல், 1860-ஆம் ஆண்டு வட திருநெல்வேலி பகுதிகளில் (இன்றைய சிவகாசி, திருவில்லிபுத்தூர், சாத்தூர், விருதுபட்டி, இராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகள்) நிகழ்ந்த மாபெரும் ஆன்மீக எழுப்புதலை விரிவாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பதிவு செய்கிறது.

அருள்திரு. ராக்கலாந்து, அருள்திரு. மெடோஸ்.

அருள்திரு. எவ்ரி. அருள்திரு. பேரன்புருக் அருள்திரு. கிரே, அருள்திரு. டேவிட் பென், அருள்திரு. W.T. சத்தியநாதன் போன்ற இறைப்பணியாளர்களின் உழைப்பும், மோசே, அருளப்பன் போன்ற சுதேசி ஊழியர்களின் தலைமைப்பங்களும் இந்த எழுப்புதலின் முக்கிய அடையாளங்களாக நூலில் எடுத்துரைக்கப்படுகின்றன.

ஆழ்ந்த பாவ உணர்வு, தன்னிச்சையான ஜெபம், மன்னிப்பும் ஒப்புரவும், நற்செய்தி அறிவிக்கும் ஆர்வம் ஆகியவை இந்த எழுப்புதலின் குணாதிசயங்களாக விளக்கப்பட்டுள்ளன. இது வெறும் மத நிகழ்வாக அல்லாது, சமூக மாற்றத்தை உருவாக்கிய ஒரு தெய்வீக இயக்கமாக நூல் சித்தரிக்கிறது.

நன்றியுரை

இந்த நூற்றாண்டு விழாவில் கிறிஸ்தவ வரலாற்று சங்க நூலை வெளியிடுவதற்கு சிறப்பாக ஒத்துழைப்பை வழங்கிய சேகர குருவானவர் அருள்திரு. டேவிட்சன் பால் அவர்களுக்கும், ஆலய கமிட்டி அங்கத்தினர்கள் ஒவ்வொருவருக்கும், பேராயர் அவர்களுக்கும், பேராயர் அம்மா அவர்களுக்கும் கிறிஸ்தவ வரலாற்று சங்கத்தின் சார்பாக உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நூல் வெளியீடு, தமிழ் கிறிஸ்தவ வரலாற்றின் ஒரு பொன்னான அத்தியாயத்தை இன்றைய தலைமுறைக்கும் எதிர்காலத் தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் ஒரு முக்கியமான வரலாற்றுச் சாதனையாகக் இருக்கும்.



பிளவுபட்ட தேசத்தில் நம்பிக்கை: டாக்டர் சாம் கமலேசனின் சீர்தனைகளும், இன்றைய காலத்தின் கட்டாயமும்

வாழ்ந்து வந்தவர். அவர் ஒரு 'வடமாநிலத்தவர்' என்ற ஒரே காரணத்திற்காகவோ அல்லது 'எங்களைப் பார்த்து முறைக்கிறாயா?' என்ற அகங்காரத்திலோ தாக்கப்பட்டிருப்பது, நம்மிடையே மனிதாபிமானம் செத்துக்கொண்டிருப்பதையே காட்டுகிறது.

சிறுவர்களும் திசைமாறும் சமூகமும்:

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பள்ளிக்குச் செல்லாத, பெற்றோரின் கண்காணிப்பு இல்லாத சிறுவர்கள் என்பது வேதனைக்குரியது. மது அல்லது போதைப்பொருள் பழக்கம், சினிமா காட்டும் வன்முறை நாயக பிம்பம், ரீல்ஸ் மோகம் ஆகியவை இளைய தலைமுறையை ஒரு இருண்ட பாதைக்கு இட்டுச் செல்கின்றன. 'இன்னொருத்தன் தவிக்கிறதைப் பார்த்துட்டு ஒண்ணும் செய்யாம இருக்கிறதுக்கு நமக்கு ஒரு மனதுல உருக்கம் இல்லாமல் போய்விட்டது' என்று டாக்டர் சாம் கமலேசன் அன்று சொன்னது எவ்வளவு உண்மை!

டாக்டர் சாம் கமலேசன் காட்டும் தீர்வு:

பிளவுபட்ட தேசத்திற்கு அவர் முன்வைக்கும் தீர்வு - 'இயேசுவின் குடும்பம்' என்ற மேலான தத்துவம். இது ஒரு மதக் கோட்பாடு மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை முறை.

1. **பாகுபாடற்ற அன்பு:** இயேசுவின் குடும்பத்தில் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை. அங்கு ஏழை-பணக்காரன், வடக்கு-தெற்கு என்ற பாரபட்சம் கிடையாது.
2. **சாபத்திலிருந்து விடுதலை:** சுயநலம் மற்றும் பிறரின் துன்பத்தைப் பார்த்து மௌனமாக இருக்கும் அந்த 'சாபம்' நீங்க வேண்டும். சக மனிதனின் கண்ணீரைத் துடைக்க முன்வரும்போதுதான் நாம் உண்மையான விடுதலை பெற்றவர்களாகிறோம்.

'எத்தனையோ நூற்றுக்கணக்கான மக்கள் இனங்கள் உண்டு நம்முடைய தேசத்திலே... இது பத்தாது என்று வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று பாகுபாடு; மொழிப்பற்று என்ற பெயரில் பிரிவினை; படித்தவன்-படியாதவன், ஏழை-பணக்காரன் என்ற இடைவெளி. இப்படிப் பிரிக்கப்பட்டிருக்கும் தேசத்திற்கு ஒரு வழிதான் உண்டா?'

35 ஆண்டுகளுக்கு முன்பு, 1990-ல் 'இயேசுவின் குடும்பம்' என்ற ஒலிநாடாவின் முன்னுரையில் டாக்டர் சாம் கமலேசன் அவர்கள் எழுப்பிய இந்தக் கேள்வி, இன்று 2025-ன் தொடக்கத்திலும் நம் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. அன்று அவர் கண்ட பிளவுகள் இன்று சமூக ஊடகங்கள் (Facebook, Instagram) வழியாக இன்னும் ஆழமாக வேரூன்றி வருவதைக் காண்கிறோம்.

இன்றைய கசப்பான யதார்த்தம்:

சமீபத்தில் திருவள்ளூரில் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், நான்கு சிறுவர்களால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தி நம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வெறும் 'இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்' செய்வதற்காகவும், சமூக ஊடகங்களில் தங்களை ஒரு 'கதாநாயகனாகக்' காட்டிக் கொள்வதற்காகவும் ஒரு சக மனிதனை, அதுவும் தன் பிழைப்புக்காக வேறு மாநிலத்திலிருந்து வந்த ஒருவரைத் தாக்குவது எத்தகைய மனநிலை?

அந்த ஓடிசா இளைஞர் எங்கும் வேலை கிடைக்காமல், ரயில் பெட்டிகளில் தங்கி, யாசகம் பெற்று

3. **பொறுப்புள்ள வாழ்க்கை:** நம் கையில் இருக்கும் வசதி, கல்வி, அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவுவதே மேலான வாழ்வு.

புதிய ஆண்டில் நம்முடைய கடமை என்ன?

திருச்சபை மக்களுக்கும், பொதுமக்களுக்கும் இந்தப் புத்தாண்டில் நாம் முன்வைக்க வேண்டிய செய்திகள் இவைதான்:

1. **மனிதாபிமானமே முதன்மை:** மாநிலம், மொழி, இனம் கடந்து சக மனிதனை ஒரு சகோதரனாகப் பார்க்கும் பண்பை வளர்ப்போம். 'அயலான்' என்பவன் நம் வீட்டின் பக்கத்தில் இருப்பவன் மட்டுமல்ல, நம் தேசத்தின் எல்லைக்குள் தஞ்சம் தேடி வந்தவரும் தான்.
2. **இளைஞர்களை வழிநடத்துவோம்:** நம் வீட்டுச் சிறுவர்கள் சமூக ஊடகங்களில் எதைப் பார்க்கிறார்கள், எதைப் பதிவிடுகிறார்கள் என்பதில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தேவை. வன்முறை 'ஹீரோயிசம்' அல்ல என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
3. **வெறுப்புப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி:** முகநூலிலும் இன்ஸ்டாகிராமிலும் பரப்பப்படும் பிராந்திய வாதம், மொழி வாதம் போன்ற வெறுப்புப் பதிவுகளுக்கு நாம் துணை போகக் கூடாது.
4. **உதவும் கரம்:** திருவள்ளூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த ஓடிசா இளைஞரைப் போல எத்தனையோ பேர் நம்மிடையே ஆதரவின்றி இருக்கிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது நம் அனைவரின் சமூகக் கடமையாகும்.

முடிவுரை:

'இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு, அன்பு நிறைந்திடும் இடம் உண்டு' என்ற பாடல் வரிகள் நம் தேசத்தின் ஒவ்வொரு தெருவினும் உண்மையாக வேண்டும். அங்குப் பாவம் இல்லை, சாபம் இல்லை, பசி இல்லை, மாறாக இன்பமும் சமாதானமும் மட்டுமே இருக்க வேண்டும்.

பிரிவினைகள் பேசும் தேசத்தில், பிணைப்புகளை உருவாக்கும் மனிதர்களாக நாம் மாறுவோம். இந்த புதிய ஆண்டில் டாக்டர் சாம் கமலேசன் அவர்களின் சிந்தனைகளைச் செயலாக மாற்றி, 'ஒரே குடும்பமாக' வாழ்வோம்.

'நேற்றும் இன்றும் என்றும் மாறாத அன்பு ஒன்றே இந்த தேசத்தை மீட்கும் மருந்து!'



சிவகாசி ராக்லாண்ட் நினைவு ஆலயம்

புதுவது நினைவு ஆண்டு நிகழ்வின் ஒரு சிறப்பு தருணம்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், கனம் இராக்கலாந்து மற்றும் கனம் மெடோஸ் ஆகிய முன்னோடி இறை ஊழியர்களை நினைவூட்டும் வகையில், அதே காலத் தோற்றத்தில் ஆடை அணிந்து, அவர்களது தியாக வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விதமாக திருச்சபை இளையோர் ராக்லாண்ட் ஐயர் அவர்களின் நினைவிடத்தில் திருச்சபை மக்களுடன் இணைந்து கலந்து கொண்டனர்.

இது ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல;

1. வரலாற்றை நினைவுகூரும் ஒரு பாடம்
2. தியாகத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சி
3. இளைஞர்களின் வரலாற்று விழிப்புணர்வை வெளிப்படுத்தும் ஒரு அழகிய சாட்சி

முன்னோர்களின் விசுவாசமும் தியாகமும், இன்றைய தலைமுறையின் நடைபாதையாக மாற வேண்டும் என்பதற்கான அர்த்தமுள்ள வெளிப்பாடாக இந்த பங்கேற்பு அமைந்தது.

அருள்திரு J.T. பால் மணிக்கம் நூற்றாண்டு நினைவு

தாய்லாந்து வரை விரிந்த தியாகப் பணியை நினைவுகூர்ந்த வரலாற்றுச் சங்கமம்

மதுரை மண்ணில் பிறந்து, திருநெல்வேலி திருமண்டலத்தின் சார்பில் நற்செய்திப் பணியில் தன்னலமற்ற தியாக வாழ்வை அர்ப்பணித்த உன்னத தேவ ஊழியர் J.T. பால் மணிக்கம் (1925-1978) அவர்களின் 100-வது பிறந்தநாள் நினைவு விழா, மதுரை ஜே.சி. ரெசிடென்சியில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.

1925-ஆம் ஆண்டு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் பிறந்த அவர், தம் பிறந்த மண்ணிலேயே நூற்றாண்டு நினைவாகப் போற்றப்பட்டமை குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சிறப்பாக அமைந்தது. இந்த நினைவுக்கூட்டத்தில், அவரது குடும்பத்தினர், ஆன்மீக உறவுகள் மற்றும் திருச்சபைத் தலைவர்கள் கலந்து கொண்டு, அவரது வாழ்வுப் பாதையும் ஊழியச் சாதனைகளையும் நினைவுகூர்ந்தனர்.

இறைவனின் அழைப்பை ஏற்று முறையான இறையியல் கல்வி பெற்ற அருள்திரு J.T. பால் மணிக்கம், தென்னிந்திய திருச்சபையின் (CSI) திருநெல்வேலி திருமண்டலத்தின் சார்பில் உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நற்செய்திப் பணியாற்றியவர். குறிப்பாக, அவர் தாய்லாந்து நாட்டில் மேற்கொண்ட மிஷனரி சேவை, அவரது ஊழிய வாழ்வின் முக்கிய அத்தியாயமாகக் கருதப்படுகிறது.

1959 முதல் 1978 வரை நீடித்த அவரது பணிக்காலத்தில், தாய்லாந்து போன்ற கலாச்சாரமும் மொழியும் மாறுபட்ட தேசத்தில், எளிய மக்களிடையே மனிதநேயத்தையும் கிறிஸ்தவ அன்பையும் மையமாகக் கொண்டு அவர் பணியாற்றினார்.

புதிய சூழல், சவால்கள் மற்றும் தனிமை ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல், விசுவாசத்தோடும் பொறுமையோடும் அவர் ஆற்றிய சேவை, ஒரு உண்மையான சர்வதேச மிஷனரியின் அடையாளமாக அமைந்தது. இந்த வெளிநாட்டு ஊழிய அனுபவம், திருநெல்வேலி திருமண்டலத்தின் மிஷன் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதாக நினைவுகூரப்பட்டது.

நூற்றாண்டு விழாவில், அவரது பிள்ளைகளான பெர்பெட்சுவா, ஜாப்லெட், தீமோத்தேயு, சாமுவேல் மற்றும் ஜோசப் ஆகியோர் தங்கள் தந்தையின் தாய்லாந்து மிஷன் அனுபவங்கள் உள்ளிட்ட அரிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். குடும்பத்தைப் பராமரிப்பதிலும், தூர தேசங்களில் தேவப்பணியை முன்னெடுத்துச் செல்வதிலும் அவர் காட்டிய சமநிலை, இன்றைய தலைமுறைக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஒரு நீதிமானின் நினைவு ஆசீர்வாதமாக இருக்கும் (நீதிமொழிகள் 10:7) என்ற வேதவாக்கியத்துடன் நிறைவுற்ற இந்த நினைவுக்கூட்டம், மதுரையில் பிறந்து தாய்லாந்து வரை விரிந்த அருள்திரு J.T. பால் மணிக்கம் அவர்களின் தியாகச் சேவையை மீண்டும் நினைவுபட்டியது.

1925 முதல் 1978 வரை அவர் ஆற்றிய உள்நாடு வெளிநாட்டு மிஷனரி பணிகள், திருச்சபை வரலாற்றில் அழியாத சுவடுகளாக நிலைத்திருக்கும் எனக் கலந்து கொண்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.



ஓடிப் போனவன்-16



முனைவர். ஜான்சி பால்ராஜ்
நாவலாசிரியர்

அன்று பெளர்ணமி. இரவை நோக்கி பின்னந்தி நகர்ந்து கொண்டிருந்தது. அந்த அழகிய விஜயராமபுரம் கலகலக்கத் தொடங்கியிருந்தது. இந்தமுறை தாவீதின் சகோதரி வீட்டின்முன் நிலாமுற்றுகைக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. நிலா முற்றத்தில் சிறுவர்களும், இளைஞர்களும் கூடி விளையாடுவது முக்கிய நிகழ்வு. ஒவ்வொரு பெளர்ணமிக்கும் முந்தின ஒரு வாரத்திலிருந்து பெளர்ணமி முடிந்தும் ஒரு வாரமளவும் நிலவு வெளிச்சம் இரவை பொன்னிறமாக்கி எல்லோரின் முகங்களையும் பிரகாசிக்க வைத்திருக்கும்.

மனங்களையும்தான். அதற்கெனவே ஊர்கள் அனைத்தும் காத்துக் கிடக்கும். ஒவ்வொரு இரவும் யாராவது ஒருவரின் வீட்டின் முற்றம் விளையாட்டுக் களமாகும். அதற்கென்றே வீட்டின் முற்றங்கள் அவ்வப்போது பழைய மணல் அகற்றப்பட்டு புதிய ஆற்று மணல் பரப்பப்பட்டு அழகுபடுத்தப்படும். முன்னிரவில் சாப்பாட்டு வேளையில் அவரவர் வீட்டிலிருந்து உணவு எடுத்துவந்து ஆங்காங்கே அமர்ந்து கூடி மகிழ்ந்து பகிர்ந்து உண்பர். அங்கே அந்த பொன்றிற நிலவு மறைக்கும் மேகத்துண்டுகளை விலக்கி நடப்பவற்றை இரசித்தபடி ஊர்ந்து கொண்டிருக்கும்.

அந்நிலவுக்கும், குழந்தைகளுக்கும் உணவுட்டும் தாய்மார்களின் சத்தமும், சிறுவர்களின் சிறு சிறு சண்டைகளும், அதற்கு விலக்குத் தீர்க்கும் பெரியோரின் சத்தமும் இரவை இயக்கத்தில் வைத்திருக்கும்.

ஊர் முழுக்க ஆங்காங்கே இரண்டு மூன்று இடங்களில் இவ்வாறான நிலா முற்றக் கூடுகைகள் நடைபெறும். ஒரு பக்கத்தில் ஏதாவதொரு பிரச்சனையினால்



கோபித்துக் கொண்டு இன்னொரு பக்கத்துக் கூடுகையில் கலந்து கொள்பவர்களும் உண்டு.

கிராமப்புறங்களில் பெரும்பாலும் ஒரே அறையிலான ஓலை குடிசைகளில் குறைந்தது ஏழுமட்டு குழந்தைகளுடன் அடித்துப் பிடித்து வாழும் நிலையே இருந்தது. ஓடு வேய்ந்த ஒருசில வீடுகளைத் தவிர்த்து மற்ற அனைத்தும் பனையோலைகளாலான குடிசை வீடுகளாகவே இருந்தன. அவ்வப்போது ஓலைக் கூரைகள் மாற்றியமைக்கப்படும்.

புதிய ஓலையின் மணம் அவ்வூரிலிருந்து அக்கம் பக்கம் வீசும் காற்றிலெல்லாம் பரவி மணக்கும். எப்போதும் தலையசைத்துக் கொண்டிருக்கும் வயிறு பெருத்த யானைகளைப் போல் தோற்றமளிக்கும் குடிசைகள் நிறைந்த ஊர்கள், பெளர்ணமி இரவில் தங்கமுலாம்

பூசப்பட்டதைப் போன்று மின்னிக் கொண்டிருந்தது. அச்சுழலில் மக்களின் மனமும், உடலும் புத்தணர்ச்சியில் மிதப்பது இயல்பானதுதான்.

பொருளாதாரம் குறைந்த நிலையில் அவர்களது வாழ்வாதாரம் நகர்ந்தாலும் குழந்தை செல்வமே முதல் பெருஞ்செல்வமாக கருதப்பட்டது. குறைந்த பட்சம் ஏழெட்டு குழந்தைகளுடன் வீடுகள் நிறைந்து வழிந்தன. பன்னிரண்டு வயதிலிருந்தே பெரும்பாலான பெண்குழந்தைகள் திருமணம் செய்து வைக்கப்பட்டனர். வருடத்திற்கு ஒன்றை தொடர்ந்து அப்பெண் வயிற்றில் குழந்தையோடு தான் இருப்பாள். இருபத்தைந்து வயதில் தனது மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் நிலைக்கு வந்திருப்பாள். எனவே அதன் பிறகும் இவளது குழந்தை பேறு நிற்க வாய்ப்பிராது. தாயுக்கும் மகளுக்கும் ஒரே நேரத்தில் குழந்தை பிறப்பதெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கும். ஆக, எப்போதும் ஊர் முழுக்க சிறுவர்களின் விளையாட்டு சத்தமும் அதனிடையே பச்சிளம் குழந்தைகளின் தொடடிவாடும் சத்தமும் சங்கீதமாய் காற்றில் கேட்டுக் கொண்டே இருக்கும்.

இந்நிலையில் குழந்தைகள் நிலாமுற்றங்களில் குழுமி விளையாட்டில் களித்திருக்க வீட்டின் தலைவனும் தலைவியும் தனித்திருப்பதும், இனித்திருப்பதும் இந்த நிலாமுற்றத்தினங்களில் தான்.

சின்னஞ்சிறுவர்களின் ஓட்டச் சாட்டமும், சிரிப்பொலியும், விளையாட்டுகளும் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கத்தில் கதை சொல்லும் பாட்டிகளும், அவர்களைச் சுற்றி கதை கேட்கும் ஆர்வத்தினரும் அமர்ந்திருப்பர்.

அந்தப் பகுதியில் பெண்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும். ஊர்கதைகளைப் பேசி சண்டையில் முடியும் இரவுகளும் இருந்ததுண்டு. முத்து வந்த பிறகு அவனது பேச்சைக் கேட்பதற்கென்று ஊரே கலகலப்பானது. ஒருசிலரைத் தவிர்த்து எல்லோருமே முத்துவின் சகோதரி வீட்டருகில் கிடந்த பெரிய வீட்டுமனை இடத்தில் அவனது வாய்பரப்பை அறிய அமர்ந்திருந்தனர். அன்றைய இரவில் கிட்டத்தட்ட ஊர் ஒரே கூடுகையில் இணைந்திருந்தது.

இதற்கிடையே அம்மாவாசைகளிலும் வெள்ளிக் கிழமைகளிலும் நடைபெற்று வந்த அவர்களது குலதெய்வ வழிபாடான சக்தி வழிபாட்டிலும் அவர்களுக்கு ஆர்வம் குறையத் தொடங்கியது. முத்து அந்த வழிபாடுகளில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் எவரையும் அவன் அங்குச் செல்ல கூடாதென்று தடுக்கவுமில்லை. 'நான் வணங்கும் இயேசு எனக்கு போதுமானவர். அவர்தான் எனக்கு அம்மையும் அப்பனும்'. என்றான். அவனது விறுப்பு வெறுப்புகள்

அனைத்தும் அவனை நேசித்த அவர்களது மனநிலையைப் பாதித்தன.

முதலில் முத்துவின் மாமா அவன் கூறிய இயேசு தெய்வத்தைத் தனது தெய்வமாக மனதளவில் ஏற்றார். அவனது வீட்டார் எல்லோருக்குள்ளும் இயேசு என்ற அந்தப் பெயர் ஓட்டிக் கொண்டது. அவனை தங்களோடு கொண்டுவந்து சேர்த்த இந்தத் தெய்வம் தங்களளுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்பினர். செத்துப் போனதாக கூறிய வார்த்தைகள் பொய்த்துப் போனதால் உண்மை அவர்களைக் கவர்ந்திருந்தது. இனம் புரியாத ஒரு மகிழ்ச்சியும், சமாதானமும் அவர்களுக்குள் பரவி ஆக்கிரமித்திருந்தது.

ஆனாலும் ஊராரின் விருப்பத்திற்காக முத்துவின் மாமா அவ்வப்போது ஆத்தா கோவிலுக்குச் சென்று தலையைக் காட்டி விட்டு வந்தார். சாமியாடி பாட்டியிடம் குறி கேட்கும் ஆட்களின் எண்ணிக்கையும் குறையத் துவங்கியது. இதனால் அவளுக்குக் கோபம் உச்சிக்கு ஏறியது. கத்தினாள் ஆவேசமாக. 'நான் இந்த ஊரை ஒன்னுமில்லாமல் ஆக்குவேன்பாரு. எல்லாரும் என் காலடிக்கு வந்துதானாவனுமுல'. என்று கூச்சலிட்டாள்.

அவளோடிருந்தவர்கள் அனைவரும் புதிய தெய்வத்தைக் கொண்டு வந்த முத்துவையும், அவனோடு இணக்கமாக இருந்தவர்களையும் குறை கூறினர்.

'அந்த முத்துபயல் வந்த பெருவதான் இப்படி நிலையமுஞ்சி போறானுவ. வெளங்க மாண்டானுவ. இந்த வருசம் மாரி பெய்ய மாட்டா. வெவசாயம் வெளங்காது. நாத்து நடவு எதுவும் நடக்காதுல' என்று மண்ணை அள்ளி நான்கு பக்கமும் எறிந்தாள். அவள் சாபத்தொனி ஊரெங்கும் பரவி முத்துவின் காதை எட்டியது. அவன் அவளைப் பார்த்து பேச விரும்பினான்.

மறுநாள் காலை அவளது வீட்டிற்குச் சென்றான். 'எவம்ல நீ, சுடுகாட்டுப் பயலே. ஒன்னால இந்த ஊரே நாசக்கேடா போச்சு. இங்க எவளல பாக்க வந்தா?' என்றவள் தலைமுடியைத் தூக்கி கொண்டையிட்டபடியே அவன் கிட்ட வந்து அவளையே கோபத்தில் பார்த்தாள். அவன் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை. அவளையே அன்பொழுக பார்த்தான்.

'பாட்டி, ஏன் எம்மேல இப்பிடி கோவமா இருக்கா? நான் உன்னைய எவ்ளோ நேசிக்கேன் தெரியுமா. ? உம்பேரன் தானே நானும். நீ நம்மூருக்கே ஒரு ஆறுதலான தாய். எத்தனவேர் உன்னால நிம்மதியடைஞ்சிருக்காவ தெரியுமா. !? சின்னப் புள்ளையிலிருந்தே நானும் பாத்துட்டுதான் இருக்கேன்.

நான் உனக்கு என்ன கொடுமை செஞ்சேன். ?எங்கிட்ட ஓனக்கு என்ன கோவம்.? நான் சாவாம திரும்பி

வந்துட்டது ஒனக்கு தப்பா தெரியுதா பாட்டி.? நீ அப்படில்லாம் நெனைக்கவா இல்லையே. யார் வுட்டு பிள்ளையையும் உம்புள்ளையா நெனைப்பியே. எந்தப்புள்ளியும் கல்தட்டி உழுந்துட்டா கூட தூக்கி வச்சி தூசி தட்டுவியே. இந்த ஊரையே உம் புள்ளையா பார்ப்பியே. நாமட்டும் ஒனக்கு ஆவாத புள்ளையா பாட்டி? நான் சாவாம ஒன்னைய பாக்க வந்துட்டது எங்குத்தமா பாட்டிம்மா. நானென்ன தப்பு செஞ்சேன் சொல்லேன்' என்றான். தொண்டை துயரத்தில் கரகரக்க... கண்கள் குளமாய் நிரம்பி நின்றன.

அவள் முகத்தையே பார்த்தான். அவள் கண்களிலும் கண்ணீர் துளித்தது. அவளை அதுவரை எவரும் புரிந்து கொண்டு இந்தளவு நேச வார்த்தைகளைப் பேசியதே இல்லை. அவளை ஏறிட்டுப் பார்த்தாள்.

'எலே முத்து. என் ராசா. நீயும் எம்புள்ள தானய்யா.

ஏ.. . . நாம்பெத்த ராசா. உன்ன யாருக்குந்தாயா புடிக்காது. ? என்னா பாசமா பேசுதாய்யா. எம் மனசு பூராவும் குளர்ந்துட்டேயா எய்யா, இதுல இருய்யா. உங்கீட்ட ஒன்னு சொல்லுதேன். நம்ம தாத்தா, பூட்டன் காலத்திலேயிருந்து கெழக்க இருக்காளே அந்த மாரியாத்தா... அவதாய்யா நம்ம எல்லாத்தையும் சொமந்துட்டு இருக்கா. அவா பாசக்காரி மட்டுமில்லைய்யா ரொம்ப கோவக்காரியுந்தா. நெனைச்சா வெளையவும் வைப்பா, புடிக்காட்டா எரிச்சும் போடுவா. இந்த ஊர்சனம் இப்பிடி யாரு எவருன்னே தெரியாத யாரோரு சாமிய நம்பிகிட்டு, அவள மறந்துட்டு போனா, அவா சும்மா உடுவாளாயா, நீயே சொல்லு. ?

முந்தாநாளு நானும் என்னொரு நாலஞ்சி பேரும் தான் அவா கோயில்ல போயி வெளக்கு வச்சிகிட்டு நிக்கோம். எனக்கு சங்கடமா போச்சு. வாயில வந்த சாவத்தையெல்லாம் உட்டுட்டேன்யா... ' என்றாள் கண்களைக் கசக்கி அழுதபடியே.

'பாட்டி, நான் யாரையும் ஆத்தாவை கும்பிடாதீங்கன்னு சொன்னதே கிடையாது. நீ வேணுமுன்னா யார்கிட்டையும் கேட்டு பாத்துக்க. எனக்கு உயிர் கொடுத்து நேசிச்ச தெய்வத்தை நான் கும்பிடுதேன்.

அவரைப்பத்தியும், அவரோட அன்பை பத்தியும் தான் சொல்லுதேன். என்னால சொல்லாம இருக்க முடியல பாட்டி. நீ இப்ப உன் ஆத்தாவைப் பத்தி சொன்னா பாத்தியா, அத மாதிரிதான். வேற எதையும் நான் சொல்லல பாட்டி. நான் சொல்லும் ஏசு உன்னையும் நேசிக்கார். உன் பாவங்களையும் மன்னிச்சி ஒனக்கு மன சமாதானத்தையும், ஆறுதலையும் தருவார். உன்னை மனதார ஆசீர்வதிப்பார். ' என்றான்.

அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

தொடர்ந்து பயணிப்போம்...



மாத ஆய்வீதழ் சந்தா விபரம்

சந்தா விபரம்	உள்ளாடு
தனிப்பிரதி	₹ 60 + நன்முகாடை
ஆண்டு சந்தா	₹ 600 + நன்முகாடை
ஐந்து ஆண்டு சந்தா	₹ 3000 + நன்முகாடை

வங்கி விபரம்

Name: **CHRISTAVA VARALATRU SUVADUGAL**

A/c Number : **1748 020000 5614**

Bank name : **Federal Bank**

IFSC code: **FDRL0001748**

“கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள்”

மாத ஆய்வீதழை நீங்கள்

தொடர்ந்து பெற்றுக் கொள்ள

G-Pay மூலம் நன்கொடை செலுத்த

90420 15221 என்ற எண்ணுக்கு செலுத்தவும்

காசோலை மற்றும் வரைவோலை செலுத்த

“கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள்”

(**CHRISTAVA VARALATRU SUVADUGAL**)

என்ற பெயரில் எடுக்கவும்

கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள்,

கதவு எண் 2-2-3(4), வடக்குத்தெரு,

பங்களாச் சுரண்டை-627859,

தென்காசி மாவட்டம் (தமிழ்நாடு)

04633 290401, 91767 80001



திருநெல்வேலி திருச்சபையின் வரலாறு-14



திருமதி. ரெமினா சஜித்

திருநெல்வேலி திருச்சபையின் வரலாறு - பகுதி 14

முந்தைய அத்தியாயத்தில் திருநெல்வேலி திருச்சபையின் போற்றப்படும் சத்தியநாதன், கருத்து வேறுபாடுகள் காரணமாக 1805-ல் தஞ்சாவூர் திரும்பியதையும், மிஷனுக்குள் எழுந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பிரிவுச் சிக்கல்களையும் கண்டோம். 20 ஆண்டுகள் அயராது உழைத்து, சிறிய சபைகளை ஆயிரக்கணக்கானோர் கொண்ட மாபெரும் திருச்சபையாக மாற்றிய சத்தியநாதனின் வெற்றிடத்தை நிரப்ப, உபதேசியார் ஞானப்பிரகாசம் பொறுப்பேற்றார். மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளிலும் ஊழியம் விரிவடைந்த நிலையில், பாளையங்கோட்டை ஊழியத்திற்காக கோல்ஹாஸிப் ஒரு புதியவரை வரவழைக்கத் திட்டமிட்டார். அந்தப் புதிய ஊழியர் யார்? அவர் வருகையால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? என்பதை இந்த மாதத் தொடர்ச்சியில் காண்போம்.

திருநெல்வேலியில் ரிங்கல்தெளபே, 1806 முதல் 1808 வரை:

சிலேசியாவில் உள்ள ப்ரெசெக்கிற்கு அருகிலுள்ள ஷிடெல்விடனின் விகாரான கோடலீப் ரிங்கல்தெளபேவின் முதல் குழந்தை இவர். அவர் ஆகஸ்ட் 8, 1770 இல் பிறந்தார். இந்தியாவின் தெற்கே முதல் புராட்டஸ்டன்ட் மிஷனரி ஆவார். வில்லியம் டோபியாஸ் ரிங்கல்தெளபே 1804 ஆம் ஆண்டு டிசம்பர் தொடக்கத்தில் தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்தார். அவர் 1797 ஆம் ஆண்டில் S.P.C.K. இன் மிஷனரியாக கல்கத்தாவுக்குச் சென்றார், ஆனால் அடுத்த ஆண்டு ஐரோப்பாவுக்குத் திரும்பினார், தனது

உதவித்தொகை போதுமானதாக இல்லை என்றும், அங்கு பயன்பாடு செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். 1803 ஆம் ஆண்டில் அவர் லண்டன் மிஷனரி சங்கத்தின் மிஷனரியாக ஏற்றுக்கொள்ளப்பட்டார், இது 1797 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. டேனிஷ் மிஷனரிகளால் தமிழ் நாட்டில் பணியாற்ற சங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது, ரிங்கல்தெளபே 'கோரமண்டல் கடற்கரைக்கு விரைவாகச் செல்ல வேண்டும். அங்கு அல்லது இலங்கையில் ஒரு மிஷனரியாகச் செயல்பட வேண்டும், பின்னர் திரு. கெரிக்கேயுடன் கலந்தாலோசித்த பிறகு எது மிகவும் விரும்பத்தக்கதாகத் தோன்றுகிறதோ அதைச் செய்ய வேண்டும்.' என்று கூறப்பட்டது.

இரண்டு புதிய மிஷனரிகளான கிரான் (Cran) மற்றும் டெஸ்கிரான்ஜஸ் (Desgranges) அவருடன் 1804 ஆம் ஆண்டில் பயணம் செய்தனர். அவர்கள் தரங்கம்பாடிக்கு வந்தவுடன், சென்னைக்குச் சென்று பணியாற்ற தயாராகினர்; ஆனால் ரிங்கல்தெளபே, சில மாதங்களுக்குப் பிறகு ஒரு கடிதத்தில் கூறியது போல, ஐரோப்பியர்கள் வசிக்கும் பெரிய நகரங்களில் மிஷனை அவ்வளவாக சிறப்பாக நடத்த முடியாது என்று நினைத்தார், ஏனெனில் அவர்கள் சில சமயங்களில் மிஷனரியின் பக்தியுள்ள பிரயாசங்களையும் முயற்சிகளையும் எதிர்க்கிறார்கள், எனவே தெற்குப் பகுதியைப் பற்றி நினைத்தார். மேலும் 1806 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள்ளேயே திருநெல்வேலியில் உள்ள சபைகளுக்கு உதவச் செல்ல முன்மொழிந்தார், ஏனெனில்,

'ஒரு மேய்ப்பன் இல்லாததால் அவை ஏற்கெனவே சிதறத் தொடங்கிவிட்டன' என்று அவர் கேள்விப்பட்டிருந்தார். ஏப்ரல் மாதத்தில் அவர் மனப்பாட்டில் உள்ள டச்சு வர்த்தக நிலையத்தைச் சேர்ந்த திரு. கிராஷனுக்கு (Gratian) கடிதம் எழுதினார், அது ஒரு நம்பிக்கைக்குரிய நிலையம் என்று அவர் கேள்விப்பட்டிருந்தார்; திரு. கிராஷன் அவருக்குப் பதிலளித்தார், மேலும் ஜூன் 8 ஆம் தேதி ஒரு பொதுவான நண்பருக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில், கிறிஸ்தவர்கள் கடுமையான துன்புறுத்தல்களைச் சந்தித்து வருவதால், விரைவில் வருமாறு அவரை வலியுறுத்தினார். அந்நேரத்தில் ஒரு கிராமத்தின் உபதேசியார் பாலையங்கோட்டைக்குத் தப்பியோட வேண்டியிருந்தது.

அதே சமயம், படுகாபட்டியிலிருந்து வந்த ஆத்திரமடைந்த கூட்டம், கிராமத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கிறிஸ்தவர்களின் வீடுகளைக் கொள்ளையடித்தது, மேலும் அவர்களது குடும்பங்களை உதைத்து, சவுக்கால் அடித்து, மற்ற மோசமான முறையில் துன்புறுத்தியது; இவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததாலும், பயத்தாலும் தன் வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த உபதேசியார் ஏசுடியானைத் தாக்கி, உடைமைகளைப் பறித்து, கொள்ளையடித்து, கடுமையாகத் தாக்கவும் தயங்கவில்லை.'

அதே நேரத்தில், திருவிதாங்கூரிலிருந்து ரிங்கல்தெளபேக்கு ஒரு அழைப்பு வந்தது, அது அவரை மிகவும் கவர்ந்தது. தென் திருவிதாங்கூரிலுள்ள மயிலாடி கிராமத்தைச் சேர்ந்த வேதமாணிக்கம் என்ற ஒருவர், சிதம்பரத்தில் உள்ள பெரிய சிவன் கோவிலுக்குச் சென்றபோது, அது புனித ஸ்தலம் உலகமயமாய் இருப்பதைக் கண்டு மிகவும் ஏமாற்றமடைந்தார், மேலும் அங்கு வந்ததற்காக அவரைக் கடிந்து கொண்டு, வீடு திரும்புமாறு கட்டளையிட்ட ஒரு தரிசனத்தைக் கண்டார். வீடு திரும்பியதும், அவர் தனது உறவினர்கள் சிலர் வசித்த தஞ்சாவூரில் தங்கினார், அவர்கள் கிறிஸ்தவர்கள்; அவர்கள் அவரை கோல்ஹாஃபிடம் அழைத்துச் சென்றனர், அவர் அவருக்கு போதனை கொடுத்து விரைவில் ஞானஸ்நானம் கொடுத்தார். பின்னர் அவர் தனது வீட்டிற்குத் திரும்பி, தனது உறவினர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் கிறிஸ்துவைப் பற்றி கூற நினைத்தார், ஆனால் அவருடன் வந்த அவரது உறவினர்களைக் கொண்ட ஒரு குழு எதிர்ப்பையும் துன்புறுத்தலையும் சந்தித்தது, அவர் மேலும் ஆலோசனைக்காக மீண்டும் தஞ்சாவூருக்கு வந்தார். அவர் ரிங்கல்தெளபே தெற்குப் பகுதிக்குச் செல்ல நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார், கோல்ஹாஃபி அவரை தரங்கம்பாடிக்கு ரிங்கல்தெளபேயைப் பார்க்க அனுப்பினார்.

ரிங்கல்தெளபே இறுதியாக திருநெல்வேலியில் உள்ள பணியை எடுத்துக்கொள்ள முடிவு செய்தார், மேலும், திருவிதாங்கூரிலும் சில பணிகளைச் செய்ய முடிவு செய்தது

போல் தெரிகிறது. 1805 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி லண்டன் மிஷனரி சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், அவர் தென் திருநெல்வேலி பகுதியின் பொதுவான விளக்கத்தைக் கொடுத்தார், மேலும் திரு. வில்லியம் வீட்லி அவருக்கு உதவியாளராகச் சேர முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி, பின்வரும் முன்மொழிவுகளை முன்வைத்தார்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முழு மிஷனையும் சங்கம் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டால், ஆண்டுச் செலவு பின்வருமாறு இருக்கும்:

ரிங்கல்தெளபேக்கு £ 100, வீட்லிக்கு £ 100

முப்பது உபதேசியாளர்களுக்கு £ 300

ஆண்டுக்கு மொத்தம் £ 500.

திருநெல்வேலியில் ஏற்கெனவே ஐந்தாயிரம் பேர் கிறிஸ்துவை தங்கள் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு மனமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது, அதன்படி அவர்களில் ஒருவரின் நன்மைக்காக எங்கள் சங்கத்தின் ஆண்டுச் செலவு 2 ஷில்லிங் 4 பென்ஸ் ஆக இருக்கும்.'

ஒரு மிஷனரி அவர்களிடையே வந்தவுடன் மனமாற்றம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நியாயமான நம்பிக்கை உள்ளது. சங்கம் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டால், நான் ஒருவேளை உபதேசியாளர்களில் பாதியை மனமாற்றமடையாதவர்கள் என்று நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று நான் நினைக்கிறேன். இது செலவைக் கணிசமாகக் குறைக்கும். காலப்போக்கில், உபதேசியாளர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்கலாம் என்றும், அவர்களுக்குப் பதிலாக, சில பயணப் பிரசங்கிகள் தங்கள் பணியைத் தொடரலாம் என்றும், ஒவ்வொரு சபையிலும் மிகவும் பக்தியுள்ளவர்கள் தலைவர்களாகவும், போதகர்களாகவும் செயல்படலாம் என்றும் நான் நினைக்கிறேன்.

இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, திருநெல்வேலி மிஷன் மிகவும் செலவுமிக்க திட்டமாக இருக்கும் என்று சங்கம் நினைத்தால், நான் அந்த மாகாணத்தின் ஒரு பகுதியில் தொடர்ந்து தங்கி, எனது சொந்த சிறிய மிஷனைத் தொடங்க வேண்டுமா? அத்தகைய சூழ்நிலையில், எந்த யோசனை மிகவும் பொருத்தமானதாக அவர்களுக்குத் தோன்றுகிறது? இந்தக் கேள்வியை இன்னும் சரியான முறையில் விவாதிக்க, எங்கள் இயக்குநர்களுக்கு எதிர்காலத் தகவல்தொடர்புகளில் விரிவான தகவல்களை வழங்குவேன்.

சங்கத்தின் இயக்குநர்கள் ரிங்கல்தெளபேயின் உடனடி திட்டங்களை பெருமளவில் ஏற்றுக்கொண்டனர், ஆனால் முழு திருநெல்வேலி மிஷனையும் பொறுப்பேற்கும் யோசனை குறித்து எச்சரிக்கையாக இருந்தனர், மேலும் 1806 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்: 'திரு. ரிங்கல்தெளபே 1805 ஆம் ஆண்டு

அக்டோபர் 4 ஆம் தேதி தேதியிட்ட கடிதத்தில் விவரித்த திருநெல்வேலி நாட்டில் மிஷனை மேலும் முன்னெடுப்பதன் மகத்தான முக்கியத்துவத்தை உணர்ந்து, திரு. வீடலி அல்லது வேறு ஒருவரை ஆண்டுக்கு ₹ 100 க்கு மிகாமல் கொடுத்து பணிக்கு அமர்த்த அவருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

திருநெல்வேலிமாவட்டத்தில் உள்ள முழுமிஷனையும் சங்கத்தின் ஆதரவின் கீழ் கொண்டுவருவதன் பொருத்தத்தை திரு. ரிங்கல்தெளபே பரிந்துரைத்துள்ளார் - இந்த விஷயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தோன்றுவதால், அவரிடமிருந்து மேலும் முழுமையான தகவல்களைப் பெறுவது விரும்பத்தக்கது - இந்த இடைக்காலத்தில் அவருக்கு ₹ 100 கொடுக்கப்படுகிறது.

சத்தியநாதனின் இடமாற்றத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, தேவன் ரிங்கல்தெளபே என்ற வைராக்கியமுள்ள ஊழியரை ஆயத்தம் செய்ததை இந்த வரலாறு நமக்கு உணர்த்துகிறது. வேதமாணிக்கம் கண்ட தரிசனமும், அதே காலகட்டத்தில் ரிங்கல்தெளபே தெற்கு நோக்கி வர எடுத்த முடிவும் எதேச்சையான நிகழ்வுகள் அல்ல; அவை தேவனுடைய துல்லியமான திட்டமிடலாகும். ஒருபுறம் உபத்திரவங்கள், மறுபுறம் பணப்பற்றாக்குறை, லண்டன் மிஷனரி சங்கத்தின் தயக்கம் என பல சவால்கள் சூழ்ந்திருந்தாலும், சுவீசேஷத்தின் ஒளி அணையாமல் காக்கப்பட தேவன் புதிய பாதைகளைத் திறப்பதை இங்கே காண்கிறோம். மனிதர்கள் முழுமையாகப் பொறுப்பேற்கத் தயங்கினாலும், தேவன் தமது ஊழியத்தைத் தாங்கிக்கொள்ளப் போதுமானவர் என்பதற்கு ரிங்கல்தெளபேக்குக் கிடைத்த அனுமதி ஒரு சான்றாகும்.

இன்று நாமும் எத்தனையோ நிச்சயமற்ற சூழ்நிலைகள், பொருளாதார நெருக்கடிகள் அல்லது எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஊழியம் செய்ய நேரலாம். ஆனால், மயிலாடியில் வேதமாணிக்கத்தையும், தரங்கம்பாடியில் ரிங்கல்தெளபேயையும் இணைத்து சரித்திரம் படைத்த அதே தேவன், இன்றும் தமது சித்தத்தை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். வசதிகளை விட தேவனுடைய அழைப்பிற்கே முன்னுரிமை கொடுக்கும்போது, அது தலைமுறைகளை மாற்றும் சரித்திரமாக மாறும்.

ரிங்கல்தெளபேயின் வருகை திருநெல்வேலி மற்றும் தென் திருவிதாங்கூர் சரித்திரத்தில் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கியது? அந்த 'ஐந்தாயிரம்' ஆத்துமாக்களின் விசுவாசப் பயணம் எப்படித் தொடர்ந்தது? என்பதை அடுத்த இதழில் காண்போம்.

“சுகபோகம் துறந்து, சினுவைதனைச் சுமக்க, முறப்பட்டான் ஒரு வீரன் தென்னாடு நோக்கி. மனிதன் தயங்கினாலும், மாறாத தேவன், தடைகளை உடைத்துத் தீர்ப்பார் புது வழி!”

தொடர்ந்து பயணிப்போம்..

கிறிஸ்தவ
வரலாற்றுச் சுவடுகள்

மாத ஆய்விறழ் சந்தா விபரம்

சந்தா விபரம்	உள்ளாடு
தனிப்பிரதி	₹ 60 + நன்கொடை
ஆண்டு சந்தா	₹ 600 + நன்கொடை
ஐந்து ஆண்டு சந்தா	₹ 3000 + நன்கொடை

வங்கி விபரம்

Name: **CHRISTAVA VARALATRU SUVADUGAL**

A/c Number : **1748 020000 5614**

Bank name : **Federal Bank**

IFSC code: **FDRL0001748**

“கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள்”

மாத ஆய்விறழ் நீங்கள்

தொடர்ந்து பெற்றுக் கொள்ள

G-Pay மூலம் நன்கொடை செலுத்த
90420 15221 என்ற எண்ணுக்கு செலுத்தவும்
காசோலை மற்றும் வரைவோலை செலுத்த

“கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள்”

(**CHRISTAVA VARALATRU SUVADUGAL**)

என்ற பெயரில் எடுக்கவும்

கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள்,

கதவு எண் 2-2-3(4), வடக்குத்தெரு,

யங்களாச் சுரண்டை-627859,

தென்காசி மாவட்டம் (தமிழ்நாடு)

04633 290401, 91767 80001



கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கத்தின் அன்பின் வாழ்த்துக்கள்.

பூர்வ நாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைச் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான், உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள். உபாகமம் 32.7

தமிழகக் கிறிஸ்தவ திருச்சபை உருவாகி சுமார் இரண்டரை நூற்றாண்டுகளாகின்றன. பராபரனின் பெரிதான கிருபையினால் இன்று திருமண்டலங்களாகவும், பல நூறு திருச்சபைகளாகவும் பெருகி வந்து கொண்டு இருக்கின்றது. பராபரனுக்கு ஸ்தோத்திரம். திருச்சபை சரித்திரத்தை அறிய வேண்டிய அவாவும் மக்கள் மனதில் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் 'யார் நமது காரியமாய் போவான்,' இதோ அடியேன் இருக்கின்றேன், என்னை அனுப்பு' என்று ஏசாயா தீர்க்கன் முன் வந்தது போல வரலாற்றை மீள் பதிப்பு செய்யவும், வரலாற்று பணிகளை கள ஆய்வுப் மேற்கொள்ளவும், நின்றுபோன வரலாற்று 'தொடரோட்டத்தை தொடரவும்' கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட இயக்கமே 'கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம்'

கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம் தமிழ் கிறிஸ்தவ வரலாற்று ஆய்வாளர்கள் பலரின் அரும்பெரும் முயற்சியினால் தொடங்கப்பட்டது. நம்முடைய வரலாற்றுச் சங்கத்தின்தரிசனத்தில், இறையியல் கல்லூரி மாணவர்கள் பலர் தன்னார்வத்தோடு தங்களையும் இணைத்து செயல்பட்டு வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல வரலாற்று ஆய்வாளர்களுடன் கைகோர்த்து இப்பணியைச் செய்து வருகின்றோம்.

வரலாற்றுச் சங்கமானது கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்களுடைய ஜெபத்தினாலும் பேராதரவினாலும், மிகச்சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. நமது பத்து அம்ச திட்டங்களில் மாத ஆய்விதழ், பழைய புத்தகங்கள் சேகரித்தல் மற்றும் டிஜிட்டல் செய்யும் பணி, புத்தக மறுப்பதிப்பு பணிகள், நூலகப் பணிகள், மிஷன் சுற்றுப்பயணம், புத்தக வனம் இணைய செயலி, ஆவணப்படம் தயாரித்தல், மிஷன் அருங்காட்சியகம், ஆய்வுக் கருத்தரங்கம் போன்ற பணிகளை கடந்த ஆண்டுகளில் செய்து வருகின்றதை நீங்கள் அறிந்ததே.

இந்த ஆண்டிலும் வரும் ஆண்டுகளிலும் நமது இலக்குகளை அதிகப்படுத்தி இருக்கின்றோம். குறிப்பாக **புத்தக மறுப்பதிப்பு, நூலக கட்டிட பணிகள், மிஷன் அருங்காட்சியகம்** மேற்கண்ட பணிகளை செய்து வருகின்றோம். இப்பணிகளில் நீங்கள் குடும்பமாகவோ, இயக்கமாகவோ அல்லது தனி நபராகவோ இணைந்து செயல்படவும் பாங்கு பெறவும் அன்புடன் அழைக்கின்றோம்.

நம் சங்கத்தின் பத்து அம்ச செயல்திட்டத்தை நினைவுபடுத்துகின்றோம்:-

தமிழ் கிறிஸ்தவ வரலாற்றில் நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் ஒரு வரலாறு படைத்துக் கொண்டு இருக்கும் மாத ஆய்விதழ் தான் '**கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள்**'. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும்

ஒவ்வொரு தலைப்பைக் கொண்டு பல்வேறு அரிய ஆய்வுக் கட்டுரைகளோடு மிக சிறப்பாக வெளி வந்து கொண்டிருக்கிறது. **மறைக்கப்பட்ட, மறந்த, மறைந்த** மிஷனரிகள் மற்றும் திருச்சபை வரலாறுகள், கள ஆய்வுகள், பல்வேறு அரிய வரலாற்று பொக்கிஷங்களுடன் தமிழகம் முழுவதும் தொடர்ந்து 1780 க்கு மேற்பட்ட வாசகர்களுடன் வந்து கொண்டு இருக்கின்றது.

- காலவோட்டத்தில் அறுபட்டுக்கிடந்த இசைத் தமிழ் கண்ணிகளைத் தற்கால இசைத் தமிழ் உலகுக்குக் கோர்த்துக் கொடுத்த மாபெரும் இசைத் தமிழ் அறிஞர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவருடைய அளப்பரிய செயல்களை நினைவுகூறும் வகையில் **ஆபிரகாம் பண்டிதர் நினைவு மின்னனு ஆராய்ச்சி நூலகம்** நம்முடைய சங்கத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆபிரகாம் பண்டிதர் நினைவு ஆராய்ச்சி நூலகமானது தமிழ் கிறிஸ்தவ மின்னனு நூலகத்தில் **முதல் நூலகம்** என்ற சிறப்பைப் பெற்றது. இந்த நூலகமானது தமிழ் கிறிஸ்தவ வரலாற்று ஆய்வாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், தமிழ் கிறிஸ்தவ ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லாகவும் அமையும். மேலும் அநேக புதிய தமிழ் கிறிஸ்தவ எழுத்தாளர்களை உருவாக்கவும், ஆராய்ச்சியாளர்களை உருவாக்கவும் இது உதவியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, மறுபதிப்பு செய்து வெளியிடப்படாத கிறிஸ்தவ மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை மறுபதிப்பு செய்து வருகின்றோம். குறிப்பாக நெல்லை திருமண்டல வரலாற்று அறிஞர் பேராசிரியர் அருள்திரு **தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர்** அவர்களுடைய படைப்புகளை மறுபதிப்பு செய்து இன்றைய தலைமுறைகளுக்கு கொண்டு செல்லவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றோம். குறிப்பாக கடந்த ஆண்டு பேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க புத்தகம் அனைத்தையும் மறுபதிப்பு செய்து வருகின்றோம்.

- நம்முடைய வரலாற்று சங்கமும் கிறிஸ்தவ ஆய்வு மற்றும் ஆவணப்படுத்து மையமும் இணைந்து **‘புத்தக வளம்’** செயலி செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இந்த செயலி தமிழகத்தில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் கையடக்க வடிவில் புத்தகமாக முழு நூலகமாக உங்கள் கைகளில் கொடுத்துள்ளோம். இன்னும் பல ஆயிரம் புத்தகங்களை பதிவேற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும் பேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர் பெயரிலேயே **நினைவு புத்தக அங்காடி** ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- தமிழக வரலாற்றில் கிறிஸ்தவ மிஷனரிகளுடைய பங்கு குறிப்பிடத்தக்கது. அந்த மிஷனரிகள் பணி செய்த இடங்கள், அவர்களுடைய நினைவிடங்கள், தங்கியிருந்த இல்லங்கள், கல்லறைகள், வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்கள், இரத்த சாட்சிகளாக மரித்த மிஷனரிகள் பணி செய்த மற்றும் தங்களை இரத்த சாட்சியாக ஒப்புக்கொடுத்த இடங்களை தெளிவான முறையில் பார்வையிடவும், வெளியிடங்களிலிருந்து வரும் மக்களின் வசதிக்காகவும் **Mission Tourist Map** என்று செயலி உருவாக்கி அதன் மூலம் அவர்கள் தங்குமிடங்கள், வழித்தடங்கள் அடங்கிய மின்னியல் கையேடு அமைப்பது.
- வரலாற்றின் பக்கங்களில் மறைந்து கிடக்கும் கீர்த்தனை கவிஞர்கள், உபதேசிமார்கள், முன்னாள் குருமார்களுடைய வரலாற்று பொக்கிஷங்களை சேகரித்து வருகிறோம். மேலும் அவர்களுடைய வரலாற்றுத் தகவல்கள், அவர்களால் உருவாக்கப்பட்ட திருச்சபைகள், கிறிஸ்தவ பாடல்கள் உருவாக்கம் பெற்ற வரலாறுகள், பாடல்களின் வரலாறுகளையும் சேகரித்து அதை மின்னியல் முறைக்கு மாற்றும் பணிகளையும் செய்து கொண்டு இருக்கின்றோம்.
- தமிழ் கிறிஸ்தவ பழைய புத்தகங்களை சேகரித்து மின்னியல் முறையில் ஆபிரகாம் பண்டிதர் நினைவு ஆராய்ச்சி நூலகத்திலும், பேராசிரியர் **அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர் நினைவு புத்தக அங்காடி**யிலும் பதிவேற்றம் செய்வதுடன் புத்தகங்களை தமிழ் கிறிஸ்தவ வரலாற்று ஆய்வாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக ஒரு சிறந்த ஆய்வு நூலகம் அமைக்கவும் முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறோம்.
- மிஷனரிகளின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஆவணப்படங்களை வெளியிடுவதற்கான

முயற்சிகள் செய்து கொண்டு இருக்கிறோம். கர்த்தருக்கு சித்தமானால், வருகிற ஆண்டு **கிளாரிந்தா, ஏமி கார்மைக்கேல்** மிஷனரிகளின் வரலாற்றை ஆவணப்படமாக்க திட்டமிட்டிருக்கிறோம்.

- தங்களுடைய வசதியான வாழ்வை தியாகம் செய்து நம் நாட்டிற்கு வந்து கோதுமை மணிகளாய் விதைக்கப்பட்ட மிஷனரிகள் மற்றும் தன் சொந்த மக்களுக்காக தங்களையே அர்ப்பணித்த நம் இந்திய மிஷனரிகளின் நினைவிடங்கள் மற்றும் கல்லறைகளை கண்டறிவதுடன் திருச்சபையுடன் இணைந்து பராமரித்து அவர்களுடைய தியாகங்களை குறித்த விழிப்புணர்வை திருச்சபை மக்களுக்கு ஏற்படுத்த பணியாற்றி வருகிறோம்.
- வரலாற்றுச் சங்கம் சார்பில் மிஷனரிகள் பயன்படுத்திய கலை பொருட்கள் மற்றும் புத்தகங்கள், பைபிள், மிஷனரிகள் பயன்படுத்திய பொருட்களை சேகரித்து வருகிறோம்.
- கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம் மற்றும் மேய்ப்பரின் பயிலகம் சார்பாக கடந்த இரண்டு மாதமாக இணையதள **சீர்திருத்த தமிழ் திருச்சபையின் ஆரம்பங்கள்** என்ற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமைகளில் இரவு ஏழு மூப்பது மணிக்கு நடைபெற்று வருகின்றன.

கிறிஸ்தவர்களுக்குள் பிரியமானவர்களே, கடந்த 2017ம் ஆண்டு அற்பமாக ஆரம்பிக்கப்பட்ட நம்முடைய திருநெல்வேலி **கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம்** இது வரையிலும் பல்வேறு தடைகளையும், நெருக்கடிகளையும் கடந்து வந்திருக்கிறது. வரலாற்று ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், வாசகர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள் ஆகியோருடைய இடைவிடா ஜெபத்தாலும், ஆதரவாலும், உதவியாலும் நம் கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் நம்முடைய மாதாந்திர ஆய்விதழும் தடைகளின்றி வெளி வருகிறது. நம்முடைய கிறிஸ்தவ வரலாற்றுச் சங்க செயல்பாடுகள் சிறப்பாக அமைய ஜெபத்தாலும், உடலுழைப்பாலும், பொருளாதார வழியிலும் உதவி வரும் அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து நாம் செயல்பட வேண்டிய தளங்கள் அநேகமுண்டு. இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கிறோம். வரலாற்றுச் சங்கத்தின் ஓர் அங்கமாக வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கருவியாவோம். சர்வ வல்லமை கொண்ட ஆண்டவரின் ஆயுதமாவோம்.



christianhistoricalsociety.in/

மெஞ்சூனபுரத்தில் கோதிக் (Gothic) தேவாலயம் உருவான வரலாறு

ஒருங்கிணைந்த திருநெல்வேலி (Tinnevely) மாவட்டத்தின் கிறிஸ்தவ வரலாற்றில் மெஞ்சூனபுரம் (Mengnanapuram) தேவாலயத்தின் கட்டுமானம் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்தத் தேவாலயம் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் Rev. John Tucker மற்றும் Rev. John Thomas ஆகிய இருவர் ஆவர்.

தீட்டத்தின் பின்னணி:

Rev. John Tucker அவர்கள் சுமார் 14 ஆண்டுகள் நற்செய்தி குழுவின் செயலாளராக பணியாற்றினார். அவரது சகோதரி Sarah Tucker அவர்கள் எழுதிய பல புத்தகங்கள் தென்னிந்தியாவின் மிஷனரி பணிகளுக்கு பெரும் உதவியாக இருந்தன. இவரது நினைவாகவே பாளையங்கோட்டையில் (Palamcotta) Sarah Tucker Institution தொடங்கப்பட்டது.

1841 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், Rev. John Tucker அவர்கள் மெஞ்சூனபுரத்தில் (Mengnanapuram) ஒரு புதிய தேவாலயம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அக்காலத்தில் திருநெல்வேலியில் (Tinnevely) சுமார் 16,000 கிறிஸ்தவர்கள் இருந்தனர். ஆனால், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மிகவும் சிறியதாகவும், மண் சுவர்களுடனும், பனை ஓலை கூரைகளுடனும் எளிமையாக இருந்தன. அதே சமயம், அருகில் பல இடங்களில் இருந்த பிறமதக் கோவில்களின் கோபுரங்கள் மிக உயரமாக (சுமார் 100 அடி) கம்பீரமாக இருந்தன. எனவே, கிறிஸ்தவ வழிபாட்டிற்கு ஒரு சிறந்த கட்டிடக்கலை அமைப்புடன் கூடிய பேராலயம் தேவை என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

கட்டுமானப் பணிகள்:

இந்தத் தேவாலயத்தை கோதிக் (Gothic) கட்டிடக்கலை பாணியில் கட்ட அவர்கள் விரும்பினர். இதற்கான வரைபடத்தை J. N. Derick என்பவர் தயாரித்தார். இதற்கு Oxford Society உதவி செய்தது. 1844 ஆம் ஆண்டு ஜூன் மாதம், Rev. John Tucker அவர்களால் தேவாலயத்தின் அடிக்கல் நாடப்பட்டது. இந்த விழாவில் சுமார் 2,000 கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்தத் தேவாலய கட்டுமானத்திற்காக 'Native Church



Building Fund' என்ற நிதித் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் உள்ளூர் மக்களே முன்வந்து தாராளமாக நிதி வழங்கினர். குறிப்பாக Vethanayagam என்ற உபதேசியார் இந்த நிதி திரட்டும் பணியில் முக்கிய பங்காற்றினார். Rev. G. Pettitt என்பவர் ஆசிர்வாதபுரத்தில் (Asirvadapuram) நடந்த கூட்டத்தில் மக்கள் காட்டிய ஆர்வத்தைப் பற்றி பாராட்டியுள்ளார்.

தேவாலயத்தின் சிறப்புகள்:

தேவாலயத்தின் தளம் மற்றும் தூண்கள் செதுக்கப்பட்ட கற்களால் மிக அழகாக உருவாக்கப்பட்டன. திருநெல்வேலியிலேயே (Tinnevely) கிடைக்கும் உயர்தர கற்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. 1847 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தத் தேவாலயம் வழிபாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. தொடக்கத்தில் இதற்கு புனித தாவீது (St. David) எனப் பெயரிட ஆலோசிக்கப்பட்டது, ஆனால் இறுதியில் இது புனித பவுல் (St. Paul) தேவாலயம் என அர்ப்பணிக்கப்பட்டது.

இந்தத் தேவாலயத்தின் கோபுரம் மற்றும் சிகரம் 175 அடி உயரம் கொண்டதாகத் திட்டமிடப்பட்டது. இது அருகில் உள்ள பிறமதக் கோவில் கோபுரத்தை விட உயரமாக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். சுமார் 10 ஆண்டுகால கடின உழைப்பிற்குப் பிறகு, இந்த கம்பீரமான தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது. இது தென்னிந்தியாவின் தேவாலயக் கட்டிடக்கலைக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது.



திறப்பு விழா:

திருச்சபை வரலாற்றின் பொக்கிஷம் சுரண்டையில் திறக்கப்பட்டது!

சுரண்டை, ஜனவரி 19, 2026: 'கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம்' ஒருங்கிணைத்த, 'கிறிஸ்தவ வரலாற்று நூலகம் மற்றும் அருங்காட்சியகம்' திறப்பு விழா, இன்று சுரண்டையில் கோலாகலமாக நடைபெற்றது. 'பூர்வ நாட்களில் நீர் நடத்தி வந்த கிரியைகளை எங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டோம்' மற்றும் 'நீசை தெரியாமல் தீகைக்காதீருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்' என்ற உயர்ந்த நோக்கத்துடன் அமைக்கப்பட்ட இந்த புதிய மையம், திருச்சபையின் செழுமையான பாரம்பரியத்தையும், ஆளுமைகளின் தியாகங்களையும் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் ஒரு மகத்தான பணியைத் தொடங்கியுள்ளது.

விழாவில், CSI திருநெல்வேலி திருமண்டலத்தின் பேராயர் Rt. Rev. Dr. ARGST. பர்னபாஸ், நூலகத்தையும், அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்து, ஆசியுரை வழங்கினார். அவர்களின் ஆழமான வார்த்தைகள், திருச்சபை வரலாற்றின் முக்கியத்துவத்தையும், அதன் போதனைகளையும் எடுத்துரைத்தன.

கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கத்தின் தலைவர் திரு.

ASAR பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திரு. வே. ஜெயபாலன் திமுக - தென்காசி மாவட்ட பொறுப்பாளர், அருள்திரு. ஜெபரத்தினம் சபை மன்ற தலைவர், திரு. டி.பி.வி. வைகுண்டராஜா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு (TN VSP) தென்காசி மாவட்டத் தலைவர் & கன்னியாகுமரி மண்டலத் தலைவர், பிஷப் சாம் யேசுதாஸ் நிறுவனர், சிறுபான்மை மக்கள் நல கட்சி மற்றும் பல்வேறு சமூக, அரசியல், கல்வி, மருத்துவத் துறை தலைவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், அருட்பணியாளர்கள், எழுத்தாளர்கள், தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நூலகத்தின் ஒவ்வொரு அங்கமும், திருச்சபை வரலாற்றின் சிறப்பம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. திருமதி. ASAR குளோரி ரத்தினசாமி பெயரில் நூலக கட்டிடம், திரு. TTV வைகுண்ட புஷ்பம் பெயரில் நூலக அரங்கு, அருள்திரு. D. A. கிறிஸ்துதாஸ் பெயரில் புத்தக அரங்கு, அருள்திரு. M. S. ஜேசுதாசன் பெயரில் கணினி அரங்கு என நன்கொடையாளர்களின்

நினைவாக பல அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. கனம் பேரன்புருக் மன்றம், ஹென்றி பவர் மொழிபெயர்ப்பு இல்லம், ரெஜினால்டு ஆவணக் காப்பகம் போன்ற சிறப்பு மன்றங்களும் ஆய்வு வளாகங்களும் ஆய்வாளர்களுக்கு அரிய வாய்ப்புகளை வழங்குகின்றன.

நிகழ்ச்சியின் வரவேற்புரையில், திருச்சபை வரலாற்றை அறிந்து கொள்வதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இந்தியத் திருச்சபை மற்றும் தமிழ் இலக்கியச் சான்றோர்கள், முன்னோடி மிஷனரிகள், கத்தோலிக்கப் பெரியவர்கள் என எண்ணற்ற ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறும், தியாகங்களும் இந்த அருங்காட்சியகத்தில் நினைவு கூரப்படுகின்றன.

இந்த மாபெரும் முயற்சிக்கு நிதி உதவி அளித்த நன்கொடையாளர்களுக்கும், அரிய வரலாற்றுப் பொருட்கள், பழைய நூல்கள், ஆவணங்களை அன்பளிப்பாக வழங்கிய குடும்பங்களுக்கும், நூலகத்தின் அரங்குகள் சிறப்பாக அமைய உதவியவர்களுக்கும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி அயராது உழைத்த தன்னார்வலர்களுக்கும் கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது.

விழா ஏற்பாடுகளை கிறிஸ்தவ வரலாற்றுச் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் திரு TTV சந்திரசேகரன் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். திரு. G. ஆல்வின் ஜேக்கப் ஆகியோர் நிகழ்ச்சி தொகுப்பை வழங்கினர். பொதுச்செயலாளர் மன்னா செல்வகுமார் நன்றியுரையாற்றினார்.

இந்த நூலகமும், அருங்காட்சியகமும், திருச்சபை வரலாற்றின் ஆழத்தையும், வளமையையும் வருங்கால தலைமுறைகளுக்கு உணர்த்தும் ஒரு அழியாச் சின்னமாகவும், அறிவுப் பெட்டகமாகவும் திகழும் என்பதில் ஐயமில்லை. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு, கிறிஸ்தவ வரலாற்றின் ஆய்வுகளுக்கும், புரிதல்களுக்கும் புதிய திசைகளைத் திறந்துள்ளது.



தொழிலதிபர் திரு. A.S.A.R.பாலச்சந்திரன்













திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்



அருள்திரு.ஆ. ஜெபரத்தினம்



அருள்திரு.ஆ. ஜெகன்



லாக்டர் வசந்தரன்



திரு. விக்டர் சாமுவேல்

தொழிலதிபர் திரு. டி.டி.வி. தாமஸ் வைகுண்டமணி





Yearly Subscription



600

christianhistoricalsociety.in

Apply Now

Monthly Magazine for church history



Return Requested:

Tamil Printed Book- For Private Circulation Only

To

CHRISTAVA VARALATHRU SUVADUGAL

2.2.3(4)North Street,
Bungalow Surandai-627859.



Tenkasi District
Tamil Nadu
Ph: 04633 290401
Mo: **91767 80001**

Two large yellow rectangular boxes for providing contact details.